

தினமூரசு

THINAMURASU

தீனப்பத்பு

Tilko Jaffna City Hotel

- Banquet Hall
- Conference Hall
- Restaurant
- Luxurious rooms
- Swimming Pool
- Gymnasium/Spa

70/6, K.K.S Road, Jaffna.
E-Mail: tilkojaffna@gmail.com
Web: www.cityhoteljaffna.com

Tel: 0212225969
Hotline: 0212229497
(C2809)

முரசு - 03 திருவள்ளூர் ஆண்டு 2044 வைகாசி 31 வெள்ளிக்கிழமை (14.06.2013) பக்கங்கள் 20 ஓசை - 257

<p>வழங்கல்</p> <p>03</p>	<p>ஆர்வம்</p> <p>09</p>	<p>வல்லமை படைத்தவன்</p> <p>10</p>	<p>குறட்டையைத் தடுக்க</p> <p>11</p>	<p>உங்களுக்கு எப்படி?</p> <p>மீனம்</p> <p>13</p>
--------------------------	-------------------------	---------------------------------------	-----------------------------------------	------------------------------------------------------

அதிகாரங்களை மறுசீரமைக்க புதிய தெரிவுக்குழு

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு நிரந்தரத் தடை

(கொழும்பு)
மாகாண சபைகளின் அதிகார வரம்புகள் குறித்து வரையறை செய்து கூறும் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து மீள் பரிசீலிப்பதற்குப் புதிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட இருக்கிறது. மேற்படி விடயம் குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்டது. இந்த விடயத்தைக் கையாளுவதற்கு புதிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனைக்கு நாடாளுமன்றின் அனுமதி பெறப்படவிருக்கிறது.

இரு மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு ஜனாதிபதிக்கு ஏற்கனவே

இருக்கும் அதிகாரத்தை இரத்துச் செய்வதென நேற்றுக்கூடிய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும். இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, யூன் 18 ஆம் திகதி நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும். அமைச்சரவை தீர்மானங்களை (19 ஆம் பக்கம் பார்க்க)

வடக்கில் சிற்றூழியர் நியமனம் 432 பேருக்கு நியமனக் கடிதம் இன்று

அமைச்சர் டக்ளஸ் வழங்குவார்

(யாழ்ப்பாணம்)
வடக்கில் அரச திணைக்களங்களில் பணியாற்றுவதற்காக 432 பேருக்கு சிற்றூழியர் பத

விக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணம் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வைபவத்தில் இவர்க


ளுக்கான நியமனக் கடிதத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைக்கவிருக்கிறார். மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ச.பி.டி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு ஆளுநர்

எல்லைதாண்டும் இந்திய மீனவர் விவகாரம்; இந்தியப்படை அதிகாரி மன்னாரில்



(கொழும்பு)
எல்லைதாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர் விவகாரம் குறித்து ஆராய இந்திய படை அதிகாரி ஒருவர் மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார். மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இந்திய கரையோர காவல்படை பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் அநூக், வடமத்திய கடற்படை பிரிவின் தளபதியான றியர்

புதுடில்லியுடன் நாம் அதிகம் பேசவேண்டியுள்ளது



(கொழும்பு)
வடக்கு, கிழக்கில் இப்போது என்ன நடக்கிறது என்றும் 13 ஆவது திருத்தம் குறித்தும் புதுடில்லியுடன் நாம் அதிகமாக

(19 ஆம் பக்கம் பார்க்க)

ஐனாதிபதி நாளை கிளிநொச்சியில்

ஏ-9 கோலாகல திறப்புவிழா

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பிரதானமாக ஏ-9 நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணிகளின் பூர்த்தி அடைந்த நிலையில் அதனை உத்தியோகபூர்வமாக மக்களிடம் ஜனாதிபதி

வடக்கு தேர்தலைக் கண்காணிக்க பொதுநலவாய குழு வேண்டும்

ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

(கொழும்பு)
வடக்கு மாகாணத் தேர்தல் காலத்தில் முழுமையான கண்காணிப்பு வேண்டும் என்றும் இதற்காக பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் வடக்கில் நிலைகொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

கோரிக்கை விடுத்திருக்கிறார். வடமாகாண தேர்தல் குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எழுதிய கடிதத்திலேயே இக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தயாராவதாக ஊடகங்களில் செய்தி

(19 ஆம் பக்கம் பார்க்க)
உள்ளே...
தரம்-5 புலமைப்பரிசில்
மாதிரி வினாத்தாள்

பொருத்தமான தொழில் தகைமை இல்லாமல் வெளிநாடு சென்ற பணம் சம்பாதிக்க முடியாது!

நாளை உங்களுக்காக நாம் தரும் UK, Australia, Canada, Malaysia, Singapore என விரும்பிய நாட்டிற்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்கான வருமானத்துடன் கூடிய தொழிற்பயிற்சி & தொழில்வாய்ப்பு

[உணவு, தங்குமிட வசதி இலவசம்]

25% Discount on SPOT ADMISSION

பயிற்சிக் காலத்தில் 50,000 ரூபா வருமானம்
பயிற்சி நிறைவில் UK, Australia, Malaysia சர்வதேச தரச் சான்றிதழ்கள்
பயிற்சிநெறியைப் பூர்த்திசெய்தபின் Work Permit உடன் வேலைவாய்ப்பு
UK, Australia, Canada என விரும்பிய நாட்டில் சட்டபூர்வமாக வாழும் வாய்ப்பு

3 in 1

IELTS, வங்கிப்பண வைப்பு தாதரக நேர்முகத் தேர்வு யாழ்ப்பாணத்திலேயே விசுவைப் பெற்று உடனே பயணிக்கலாம்!

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பிரதிநிதியை நேரில் சந்தித்து அமைதி பெற ஜூன் 15 சனி >>> யாழ்ப்பாணம் சீகரம் வீதிவரை மண்டபம்
ஜூன் 16 சனியன்று >>> வவுனியா நெல்லிவீச்சல் தேவாலயம்
ஜூன் 17 திங்கள் >>> கிளிநொச்சி சோலைவளம்
ஜூன் 18 செவ்வாய் >>> மீனாடு யாழ்ப்பாணம் சீகரம் வீதிவரை மண்டபம்

பிரவேசம் இலவசம் முற்பதிவுகளுக்கு: 077 36 16 798
இதுவரை 3 அணிகளாக 30க்கு மேற்பட்ட மாணவர்கள் பயணமாகியுள்ளனர்

வெளிநாடு செல்லும் வசதியில்லாத மாணவர்களுக்கு உள்நாட்டு தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சீகரம் தொழில் வழிகாட்டல் ஆலோசனை முற்றிலும் இலவசம்!

சீகரம் 153, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
(764 பஸ் வழி: DAMRO காட்சியறைக்கு முன்னால்)
தொ.பே.: 021 222 00 11 நேரடி: 0773 616 798
மி.அ. edusikaram@gmail.com இணையம்: www.sikaram.lk

பொலிஸாரின் அநாகரிகமான செயலால் செயலகப் பணிகள் 3 மணி நேரம் ஸ்தம்பிதம்

உத்தியோகத்தர்கள் போராட்டம்



வில் ஹெல்மட் அணியாது சென்ற உத்தியோகத்தரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டையடுத்து உதவிப் பிரதேச செயலர் தலைமையில் செயலக ஊழியர்கள் என சுமார் 160 பேர் பொலிஸ் நிலையம் முன்பாக பேரணியாகச் சென்றனர். இதன் போது குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் உதவிப் பிரதேச செயலர் கலந்துரையாடச் சென்றவேளை, அவர் குளிக்கச் சென்று விட்டாரெனக் கூறப்பட்டது. அங்கு சுமார் முக்கால் மணி நேரம் உதவிப் பிரதேச செயலர் உட்பட பிரதேச செயலக ஊழியர்கள் காத்திருந்தனர்.

இதன் பின்னர் வருகை தந்த பொறுப்பதிகாரி உதவிப் பிரதேச செயலருடன் வாக்குவாதப்பட்டதுடன், அச்சுறுத்தும் பாணியிலும் நடந்து கொண்டார். உடனடியாகவே மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு உதவிப் பிரதேச செயலரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், நடந்த சம்பவத்திற்காக உதவிப் பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், சம்பவத்திற்குப் பொறுப்பான பொலிஸாரை உடனடியாக இடமாற்றுவதாகவும் உறுதியளித்தார்.

பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டினால் பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகள் சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டு பின்னர் ஆரம்பமானது. (17)


(நெடுங்கேணி)
நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் பொலிஸாரின் அநாகரிகமான செயற்பாட்டால் பிரதேச செயலக செயற்பாடுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் சுமார் மூன்று மணி நேரம் வரை தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாகவுது,

நெடுங்கேணி பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி நேற்றுக்காலை இடம்பெற்றது. இதன்போது ஹெல்மட் அணியாமல் பிரதேச செயலக ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவ்வேளை வீதியோரமாக சீருடை எதுவுமின்றி அரைக்காற் சட்டையுடன் நின்ற பொலிஸார் இவரை அழைத்துள்ளனர்.

எனினும், இவர்கள் அவைத்தனைக் கவனிக்காமல் மீளப் பிரதேச செயலக ஆண்கள் விடுதிக்குச் சென்று விட்டார். இதனையடுத்து குறித்த விடுதிக்குள் நுழைந்த சீருடை அணியாத பொலிஸார் குறித்த உத்தியோகத்தரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு நின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் குறித்த பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்றது.

இவ்வேளை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர். எனினும், அங்கிருந்து சீருடை இன்றி வந்த பொலிஸாரும் இவர்களைத் தாக்க முற்பட்டனர். முடிவில் காலை 8.00 மணியள



பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும், யாழ்ப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் மீளணக்கப்பாடு தேசிய மாநாடு நேற்று யாழ்ப்பகிழன் கிராஸ் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில், கலந்து கொண்டிருக்கும் யாழ்ப்பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், யாழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரையும் காணலாம்.

படங்கள் : பார்த்தீபன்.

விவேகானந்தா வித்தியாலத்தில் இரண்டு கட்டடத் தொகுதிகள் திறப்பு

(கிளிநொச்சி)
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற இரண்டு கட்டடத் தொகுதிகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் விவேகானந்தா வித்தியாலத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டடமொன்றும், நூறு அடி அளவிலான பிரார்த்தனை மண்டபமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட மண்டபங்களே இன்று திறந்து வைக்கப்பட்டவுள்ளன.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஈ.பி.டி. பி.யின் யாழ்ப்ப. மாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் மு.சுந்திரகுமார் இக்கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், அரசு அதிபர் ருபவதி கேதீஸ்வரன், வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். (142)

மக்கள் வங்கியில் சிடகு நகைகள் ஏலம்

யாழ்ப்பிராந்திய மக்கள் வங்கிக் கிளைகளில் 2012.03.31 ஆம் திகதி வரை அடைந்தவைத்து இதுவரை மீட்கப்படாத நகைகள் சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மக்கள் வங்கி, சுன்னாகம் மற்றும் பருத்தித்துக் கிளைகளில் வைத்து பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்ப. பிராந்திய காரியாலயம் அறிவித்துள்ளது. (54)

சதங்கை நாதம் நாடக ஆற்றுமை

(யாழ்ப்பாணம்)
நல்லூர் நல்லைக் கலாமந்திர மாணவர்கள் வழங்கும் சதங்கை நாதம் நடன ஆற்றுமை நாளை மறு தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஸ்ரீ தூர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவியாம்பா

வீடு விற்பனைக்கு
சுதுமலை தெற்கில் சகல வசதிகளும் கொண்ட ஒரு வீடு விற்பனைக்குண்டு தொடர்புகளுக்கு: மு.சீவறட்டணம் (சிவராசா) சம்பந்தர் ஒழுங்கை, சுதுமலை தெற்கு. (R.189)

சிறுநீரகம் அவசரமாகத் தேவை

சுவிறஸ்லாந்தில் வசிக்கும் 45 வயது ஆண் ஒருவருக்கு 'O' Negative Group சிறுநீரகம் அவசரமாகத் தேவைப்படுகின்றது. சிறுநீரகம் வழங்குபவரை சுவிறஸ்லாந்துக்கு அழைத்துச் செல்வதோடு, அங்கு அவ்வாழ்வதற்கான எல்லா வசதிகளும் செய்து தரப்படும்.

தகுந்த சன்மானம் வழங்கப்படும்
தொடர்பு : 0774131475

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு

ஸ்ரீமதி சுயந்தி கணேசமூர்த்தி
குவலயத்தில் 26-01-1961
இமையவாமுதம் எம் ரெஞ்சிம் நீங்கலா அன்மின் தம்பவாருளே! தாரமே! தாயே! தயாராகியே! நமமே வயிறும் தவிக்கவிட்டுச் சென்றனையே! சிவனடியில் சாந்தியும் பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி



சீவமயத்தில் 17-05-2013
பேரன்புடையீர், 17.05.2013 இல் நித்திய ஜோதியாகி எங்கள் குடும்பச்சடர் திருமதி சுயந்தி கணேசமூர்த்தி அவர்களின் பிரிவால் நாம் பெருந்தயர் கொண்டிருந்தவேளை பல்வேறு வழிகளிலும் (நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், தந்தி மூலமும், பத்திரிகை கண்களில் அஞ்சலி செய்தி யூடாகவும் துண்டுப் பிரசுரங்கள், பதாதைகள் ஊடாகவும், மலர் வளையங்கள் வைத்தும், e-mail ஊடாகவும்) எங்கு ஆறுதல் தெரிவித்த உங்கள் அன்பு மீது உங்களது உணர்வுக்கு என்றும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பெருந்திரளாக நீவிர் கூடி இறுதிக் கிரியைகளில் கலந்து ஆறுதல் அளித்தமையை எண்ணுகையில் எங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியும், அந்தியேட்டி அழைப்பும் தெரிவிப்பதென்ப பரிபலிவை காலக் கோலத்தில் செய்வதறியாது நிற்பதனாலும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பும், நன்றியும் நிறைந்த உங்கள் கரங்களால் உங்கள் கரங்கள் உரிமை பூண்டு அழைக்கின்றோம். பெருமனம் கொண்டு இதனைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதி வருகை தர வேண்டும் என்று இறைஞ்சுகிறோம்.

எங்கள் குடும்பத்து ஒளி விளக்கு திருமதி சுயந்தி கணேசமூர்த்தி அவர்களின் அந்தியேட்டிக் கிரிகைகள் இன்று (14.06.2013) கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரன் புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக் கிருத்தியும், சீலன்சுணைக் கிரியையும் 16.06.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை முடி 10.00 க்கு எங்கள் இல்லத்திலும், இவற்றைத் தொடர்ந்து இல.1229, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் பூநாறி மரத்தடியில் உள்ள 'செவ்வ மலரால்' மண்டபத்தில் மு.ப. 11.00 மணிக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நடைபெறும். இவற்றில் தாங்களும் வருகை தந்து கலந்து கொள்ள வேண்டும் என்று நன்றியுணர்வுடனும், அன்புமையுடனும் அழைக்கின்றோம். இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இல. 80, சேர். பொன் இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம். T.P. 0776218800 (C/2836)

இங்ஙனம் : திரு. த. கணேசமூர்த்தி (கணவர்) மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர்.

சனிக்கிழமை அதிர்ஷ்டம்

உத்தியோகபூர்வ முடிவுகள்

சீட்டிழுப்பு இல. 2434 ஏப்ரல் 12-06-2013

ஆங்கில எழுத்து: **K**

வெற்றி எண்கள்: **08 53 54 61** போனஸ் இல: **43**

ஜக்பொட் பரிசு ரூ. 38,159,300/- வெல்லப்பட்டுள்ளது

கிணையும் கிடைக்கப்படுகின்ற	வெற்றியாளர் தொகை	பரிசுத் தொகை	மொத்த பரிசுத் தொகை
1 இல	263801	20/-	5,276,020/-
2 இல	18843	100/-	1,884,300/-
3 இல	396	1,000/-	396,000/-
4 இல	01	1,000,000/-	1,000,000/-
1 இல + ஆங்கில எழுத்திற்கும்	10889	40/-	435,560/-
2 இல + ஆங்கில எழுத்திற்கும்	749	1,000/-	749,000/-
3 இல + ஆங்கில எழுத்திற்கும்	16	10,000/-	160,000/-
4 இல + ஆங்கில எழுத்திற்கும்	01	38,159,300/-	38,159,300/-
1 இல + போனஸ் இல	12591	100/-	1,259,100/-
2 இல + போனஸ் இல	588	500/-	294,000/-
3 இல + போனஸ் இல	07	100,000/-	700,000/-
1 இல + ஆங்கில எழுத்திற்கும் + போனஸ் இல	543	200/-	108,600/-
2 இல + ஆங்கில எழுத்திற்கும் + போனஸ் இல	24	1,500/-	36,000/-
3 இல + ஆங்கில எழுத்திற்கும் + போனஸ் இல	-	150,000/-	-
வெல்லப்பட்ட மொத்த பரிசுத் தொகை	308449		50,457,880/-

பச்சை நிற டிக்கட்டுகள் 2013 ஜூன் 15 ஆம் திகதி சனிக்கிழமை சீட்டிழுப்புக்கு செல்லுபடியாகும். வெற்றி பெறும் டிக்கட்டுகள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த சனிக்கிழமை சுப்பர் ஜக்பொட் பரிசு ரூ. 10,000,000/-

அபிவிருத்தி லொத்தர் சபை
356, தலைநகரம் கொல்லிநிர் ஆர் 13 சிலை மாளிகை, யூனியன் 13/எஸ், கொழும்பு - 02 தொ.அ. 2333546/7 (C/2835)

முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம்; அதிக நிதி வழங்கப்படவேண்டும்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் களப் பணிக்கான பொறுப்பாளர்



(யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்தத்தினால் முஸ்லிம் பகுதிகள் அதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகள் யாவும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அதிக நிதி வழங்கப்பட வேண்டும் என தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கு நிதி வழங்கல் தொடர்பான களப் பணிக்கான பொறுப்பாளர் திருமதி ஈ.ஆ.தர்சினி தெரிவித்தார். யாழ் பொம்மைவெளி இணையம் கரங்கள் சனசமூக நிலை

யத்தில் நடைபெற்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் வீட்டுத்திட்டநிதி கொடுப்பனவு சம்பந்தமான பயனாளிகளுடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் இதற்காக இங்கு புனர்வாழ்வு அமைச்சின் மன்றம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தலைவராக எம்.மிஸ்தூன், செயலாளராக ஆ.சல்பீர் பொருளராக எச்.ரிசானா உபதலைவர்

எம்.தில்சாத் ராணி, உப செயலாளர் ரி.பஸ்மிலா மற்றும் 6 பேர் கொண்ட செயற் குழுவில் எஸ்.ஏ.சி நிஸாகிரா, என்.எம்.ஜெயலீலா, எவ்பர்வின், எஸ்.சம்சம், எஸ்.சர்வினாஸ், ஐ.ஜெஸ்லா ஆகியோர் அடங்குகின்றனர்.

இமமன்றத்தின் மூலம் இப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தேவைகள் பற்றி 6 மாதம் பயிற்சியளிக்கப்படும் அதன்பின் இப்பகுதி மக்களின் தேவைகளை இம்மன்றத்தினூடாக மூலம் உரிய அமைச்சர் கருடன் தொடர்பை ஏற்படுத்தி சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனக் கூறினார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் வை.எம்.எம்.ஏ தலைவர் எம்.ரஹீம் முன் நின்று செயற்பட்டார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வீட்டு திருத்துவதற்காக விண்ணப்பித்தவர்களுக்குரிய நிதி வழங்கலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. (105)

கந்தவனத்தில் டீவலவன்!



மாம்பழத் திருவிழாவும் மகமைதரும் பெருவிழாவும் கந்தவனத்தில் கண்டு களித்து கந்தன் காலடி பணியவேண்டி கூடிடும் அடியார் கூட்டம் குறைவில்லை அவன் அருளுக்கு!

உலகமுந்த வல்லவனே உமைபாலன் முருகனே தனியாகோபம் உடையவனே தனிகைவேலனே நீ என்று தாயகத்திலே நம்மதி வாழ்வு தயவுடனே தாருமையா கல்யாண வேலவனே!

பொலிகண்டி கல்யாண வேலவன் ஆலய மஹோற்சவத்தில் 6 ஆம் திருவிழா இன்றாகும்.

பொலிகையூர் கே.கே.விசிந்தன்

பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் மூக்குக் கண்ணாடி

(யாழ்ப்பாணம்)

யாழ்.மாவட்டத்தில் சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் பரிசோதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு உடையவர்கள் என இனங்காணப்பட்ட மாணவர்கள் போதனாவைத்தியசாலை கண்ட சிகிச்சை பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் மீள்பரிசோதிக்கப்பட்டு மூக்குக் கண்

ணாடி தேவையான மாணவர்களுக்கு சுகாதார அமைச்சின் Vision -2020 திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ். மாவட்டத்தில் 1300 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இத்திட்டம் இப்போதும் நடைமுறையிலுள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஏதாவது பாடசாலையில் இச் சேவை கிடைக்கவில்லை யாயின் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியுடன் உடன் தொடர்பு கொண்டு இச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அரசு பாடசாலைகளில் தனியார் நிறுவனங்களின் மூலம் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுவதை பாடசாலை அதிபர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

பாராட்டு விழா

(யாழ்ப்பாணம்)

வண்ணைக் கலைவாணர் நாடக மன்றத்தால் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினத்தின் 60 ஆண்டுக்கால எழுத்துப் பணியின் நினைவினைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சேர்.பொன். இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வாழ் நாள் பேராசிரியருமான பொ.பாலசுந்தரப்பிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிறப்புரைகளை ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர் எஸ்.பெருமாள் மற்றும் பத்திரிகைகளின் ஆசிரியர்களான வி.அற்புதானந்தன், ந.விஜயசுந்தரம், திருமதி கே.சண்முகதாஸ் ஆகியோர் வழங்கவுள்ளனர். (68)

வருடாந்த மஹோற்சவம்

(வவுனியா)

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்தன்று காலை 7 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10

மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை 20 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தர்மலிங்கம் வீதி ஊடாக பண்டாரிக்குளம் அம்மன் ஆலயம் சென்று வேட்டைத் திருவிழாவும் இடம்பெற்று குருமண்காட்டுச்சந்தி ஊடாக வைத்தியகாலை வீதியை வந்தடைந்து குடியிருப்பு கிராமத்தை விநாயகப் பெருமான் வீதியிலா வரும் நிகழ்வு நடைபெறும்.

21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறமும் 22 ஆம் திகதி காலை 6 மணி முதல் அபிசேகம் விசேட பூஜைகள் இடம்பெற்று காலை 9 மணிக்கு இரத்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

மறுநாள் காலை 8 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காலை 8 மணிக்கு தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. (160)

நூறு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் ஊர்காவற்றுறையில் அபிவிருத்தி

(ஊர்காவற்றுறை)

உள்ளூராட்சி தேர்தல் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் அபிவிருத்திக் கெனவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாரிய முயற்சியினாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட கவனத்தின் கீழும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் ம.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

இந்நிதி மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

எழுவைதீவு, அனலைதீவு மக்களின் நலன்கருதி அம்புலன் படகிற்கு 60 இலட்சம் ரூபாவும், ஊர்காவற்றுறை சுலா வீதி, நாரந்தனை செம்பீற்றர்ஸ் வீதி, எழுவைதீவு கடற்கரை வீதி, அனலைதீவு குடியேற்ற வீதி ஆகியவற்றின் புனரமைப்புக்கு 400 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்

பட்டுள்ளது.

மேலும் மெலிஞ்சிமுனைக்கும செபஸ்ரியார் கோவில் வீதிக்கும் இடைப்பட்ட வேளாங்கன்னி வீதியும், அனலைதீவில் கடைத்தொகுதி அமைத்து அதில் அரைக்கும் ஆலையும் (மில்) எழுவைதீவில் நூலகத்துடன் இணைந்த அலுவலர் கட்டடமும், ஊர்காவற்றுறை வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள மைதானத்தைப் புனரமைத்து அதில் ஸ்ரேடியம் (பார்வையாளர் அரங்கம்) அமைத்தல், ஊர்காவற்றுறை நகரத்தில் கடைத்தொகுதிகளுடன் கூடிய பொது மலசலகூடம் அமைத்தல், ஊர்காவற்றுறை மீன் சந்தை புனரமைப்பு, முன்பள்ளிகள் சனசமூக நிலையங்கள் புனரமைப்பு, தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் மயானங்கள் புனரமைப்பு மற்றும் ஊர்காவற்றுறை தும்புத் தொழிற்சாலை புனரமைத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கான 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 90 வீதமான அபிவிருத்தி பணி ஊர்காவற்றுறை பிர

தேசசபையால் மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஊர்காவற்றுறை சென்.ஜேம்ஸ் வீதி 60 இலட்சம் ரூபா செலவில் குறித்த தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (65)



காரை கிட்ஸ்பார்க் ஆங்கில மொழிபுல சிறுவர் முன்பள்ளியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் கலை நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கிந்துக் கல்லூரி நடராஜா ரூபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. கிந்தகழ்வில் முன்பள்ளி சிறார்கள் நடை நிகழ்வைக் காணலாம். (10)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது காற்றுடன்
அல்ல - வின்ஸ்டன் சர்ச்சில்



இல:373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 0212223628, கைத்தொலைபேசி : 0777193264
தொலைநகல் : 0212221811, thinamurasu@live.com
Online : www.thinamurasu.net

குற்றமற்ற மனநிலையை விடுத்தல்

தமிழ்மக்களின் அரசியலுரிமைப் போராட்டமானது 13-வது திருத்தத்தையாவது காப்பாற்றிக்கொள்ள முடியுமா என்ற நிலைக்கு வந்துசேர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத் திலாவது நாம் விருப்பங்கள் ஆவேசங்களை ஒதுக்கிவைத்துக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துச் சிந்திக்க வேண்டும்.

70-களின் பிற்பகுதியிலிருந்து தமிழ்மக்களின் விடுதலைக்கென பல இயக்கங்கள் உருவாகிப் போராட ஆரம்பித்தன. படிப்படியாக இவர்கள் ஐக்கியப்படுத்த தங்கள் பொதுநோக்கத்தைச் சாதிக்க நகர்ந்ததாக வரலாறு நடக்கவில்லை. மாறாக, வன்முறை மூலம் மற்றைய இயக்கங்களைத் தடைசெய்துவிட்டு ஒரு இயக்கம் போராட்டத்தைக் கையிலெடுத்ததுக் கொண்டது.

மற்றைய இயக்கங்களெல்லாம் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டார்கள்; இழிவுபடுத்தப்பட்டார்கள்; தத்தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அச்சத்தில் விடப்பட்டார்கள். ஒரே இயக்கம், ஒரே குறிக்கோள், ஒரே தீர்வு என்ற மாயைக்குள் தமிழ்ச்சமூகம் சிக்கிக்கொண்டது. இதை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் தமிழ்ச்சமூகம் கேவலப்படுத்தி ஒதுக்கியதாய் உலகுக்குக் காட்டப்பட்டது. அத்தகையவர்களைக் கொலை செய்ததை, சித்திரவதை செய்ததை, சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தியதைச் சமூகமும் ஏற்றுக்கொண்டதாகக் காட்டப்பட்டது.

இவ்வாறுதான் தமிழ்ச் சமூகத்தின் தூய்மைப்படுத்தலும் புனிதப்படுத்தலும் நடந்தேறியது. இன்று அந்த ஏகப்பிரதிநிதித்துவ புனித பிம்பமும் உடைந்த பிறகு திகைத்துப்போன நிலையிலுள்ள நம் சமூகம், தன்னை மீட்டுக்கொள்ள, பழைய வரலாறுகளைச் சிரத்தையுடன் கற்கும் மனநிலையோடு அணுக வேண்டும். பிறர் துயரங்களையும் நம் மனதினுள் தேட வேண்டும். எங்கள் 'பரோனியா' (Paranoia - தற்புனித பிரம்மை) மனநிலை கலையாமல் எங்களால் மற்றவர்களை விளங்கிக்கொள்ள முடியாது; இனச்சிக்கலிலிருந்தும் விடுபட முடியாது.

1961-ல் ஸ்டான்லி கிராமர் இயக்கி, இரண்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் Judgement at Nuremberg. இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களை சித்திரவதைக் கூடங்களுள் எரித்த ஹிட்லர், யுத்த முடிவில் இறந்து போகிறான். வழக்கம் போல எதேச்சாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகே நடந்த அநீதிகள் பற்றி கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனால், அந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? யாரைக் குற்றவாளி என்று விசாரணை செய்வது என்ற கேள்வி எழுகிறது.

யூதர்களைப் படுகொலை முகாம்களுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி ஹிட்லரின் அரசாட்சியில் முக்கிய நீதிபதிகளாக இருந்த நான்கு பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. ஜெர்மனியில் உள்ள நியூரம்பேர்க் நகரில் நடைபெற்ற விசாரணையும் அங்கு நடந்த வாதப் பிரதிவாதங்களுமே இத்திரைப்படம்.

நீதிபதிகள் விசாரிக்கப்படுகிறார்கள். தேசத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஹிட்லர். அவரது உத்தரவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் வேலை என்கிறவர்களிடம், லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், நாட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லையா என்று கேட்கப்படுகிறது.

உண்மையில் தாங்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மை ஜெர்மானியர்களுக்கும் அவ்வாறான உட்படுகொலைகள் பற்றி குரூரமான வதைமுகாம்கள் இருந்தது பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் தேசபக்தி என்ற போதைக்குள் மூழ்கி, தேசவிடுதலையின் பெயரால் நடைபெற்ற வன்முறை அநீதிகளையெல்லாம் தாங்கள் அவ்வாறு தெரிந்து கொள்ளாமல் இருந்தது குற்றம்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

தங்களின் உத்தரவு என்ன பாதிப்பை உருவாக்குகிறது என்பதை அறியாமல் எப்படி உத்தரவிட்டீர்கள் என்ற கேள்விக்கு, அது ஹிட்லரின் கட்டளை; அதை மீறினால் தாங்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதை எல்லோருமே புரிந்துகொண்டிருந்ததாகச் சொல்லித் தங்கள் பதில்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

விசாரணையின் இறுதியில், ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை; தேசத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நடைபெற்ற மூர்க்கங்களுக்கு குற்றங்களுக்குப் பங்கு பலருக்கும் இருந்தது பற்றி சொல்லப்படுகிறது. ஹிட்லரைப் புகழ்ந்து கொண்டாடி அவரைப் போன்ற ஒருவர் இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தால் இங்கிலாந்து வளர்ச்சி பெற்ற நாடாகியிருக்கும் என்று பேசிய இங்கிலாந்துப் பிரதமர் சேர்ச்சில், ஹிட்லருக்குத் துணைநின்ற நாடுகள், ஆதரவு தந்த தொழில் அதிபர்கள், தேச விடுதலைக்கான களையெடுத்தல்கள் என்று நியாயப்படுத்திய அல்லது கண்டிக்காமல் விட்ட புத்திஜீவிகள் - பத்திரிகைகள், நாளிக் கட்சிச் செயற்பாட்டை விருப்பத்துடன் மேற்கொண்ட மக்கள் யாவருமே குற்றவாளிகள்தான் என்று குறிப்பிடப்படுகிறது.

அவர்கள் மனசாட்சியோடு நடக்கத் தவறியிருக்கிறார்கள். உயிர்ப் பயத்தில் அவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களைக் குற்றவாளி இல்லை என்று விருவிக்க முடியாது. குற்றம் அவர்கள் அறிந்தே நடந்திருக்கிறது. ஆகவே ஹிட்லரால் படுவாய் கப்பட்ட யூதமக்களின் இழப்புகள், வேதனைகள் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அல்லது காணத் தவறிய அந்த நீதிபதிகள், குற்றவாளிகளே என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

குற்றமற்ற மனநிலையில் எங்களை வைத்துக்கொள்வதில் இருக்கும் அபத்தத்தை நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒருவர் தன்னைக் குற்றமற்றவர் என்று நினைத்துக் கொள்வதிலிருந்தே பாசிசம் பிறப்பெடுக்கிறது.

ஆசிரியர்

அரசாங்கப் பற்று நிறுவனங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

தவறின் கருமையான சட்ட நடவடிக்கை

நாட்டிற்குள் இயங்கும் சகல அரசு சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரசு சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக் கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹிலுகல் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அவை உரிய முறையில் குறித்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படாவிடின் அவற்றுக்கு எதிராக கருமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பதிவு செய்யாமல் நாட்டுக்குச் சேவையாற்றும் தோரணையில் அரசைக் கவிழ்க்க அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்ள மோசடிகளில் ஈடுபட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட அரசு சார்பற்ற நிறுவனங்கள் இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்படமாட்டாது. எனவே, அரசு சார்பற்ற நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும்.

பதிவு செய்யாமல் செயற்படும் சில அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுலாக்கி அந்த நிறுவனங்கள் நாட்டில் இயங்குவதை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2010 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும் வண்ணம் அரசு சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலும் கண்காணிப்பின் பேரிலும் இந்த வேலைத் திட்டம் அமுலாகிறது.

நாட்டில் நூறு அரசு சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் நாட்டின் அபிவிருத்தி, சேமநலன் என்ற தோரணையில் நாட்டுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் சதிகளை மேற்கொள்ளும் அநேக நிறுவனங்கள் இயங்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் தொடர்பாக இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனங்கள் அரசு சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முறையில் சில அதிகாரிகளை ஏமாற்றிக் கம்பனிகள் அமைப்பில் இலாபம் பெறாத நிறுவனங்களாகப் பதிவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அரசு சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில் 1994 பெப்ரவரி 26 ஆம் திகதி பதிவு செய்த பின்னர் 2006 ஆம் வருடத்திலும் திருத்தப்பட்ட வர்த்தமானி அபிவிருத்தியின் பிரமாணம் அதில் அடங்கியுள்ள நிபந்தனைகளை சகல அரசு சார்பற்ற நிறுவனங்களும் அமுல்படுத்த வேண்டுமென சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசு சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றில் வேலை செய்யும் நபர்கள், அவர்களைப் பதிவு செய்தல், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதி விபரம், செலவு விபரங்களை கொண்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் பற்றி மத்திய வங்கியிலுள்ள இதற்கான விசேட பிரிவிலும் அறிக்கை செய்யப்படுவது கட்டாயமாகும்.

இந்த நிறுவனங்களின் செயற்பாடு நிறுவனங்கள் மீதான முறைப்பாடு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக புத்திஜீவிகள் குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹிலுகல் மேலும் தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளராக 256 பேருக்கு விரைவில் நியமனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து அரசு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 256 பேர் தெரிவாகியுள்ளதுடன் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது. இந்தப் பரீட்சைப் பெறுபேறுகளின்படியே வடக்கு, கிழக்கிலிருந்து 256 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

செய்யப்பட்டுள்ளனர்.

பெறுபேற்றின்படி வடமாகாணத்திற்கு 104 பேரும், கிழக்கு மாகாணத்திற்கு 152 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 56 பேரும் முல்லைத்தீவில் 10 பேரும் கிளிநொச்சியில் 13 பேரும் வவுனியாவில் 15 பேரும், மன்னாரில் 10 பேரும் நியமனம் பெறவுள்ளனர்.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 49 பேரும், திருகோணமலையில் 39 பேரும், அம்பாறையில் 64 பேரும் நியமனம் பெறவுள்ளனர்.

கால்நடைகளுக்கான குடிநீர்த்திட்டம் உருவாக்கவில்லையென விசனம்

வேலணை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கால்நடைகளுக்கான தண்ணீர்த்திட்டம் எங்கே? என்று கால்நடை வளர்ப்போர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தீவகப் பகுதிகளில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் மற்றும் ஆடுகள் குடிநீர் இன்றி இறந்துவரும் நிலையில் இதனைச் சீர் செய்வதற்காக வேலணை பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கால்நடைகளுக்கான தண்ணீர்த்திட்டத்தை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வறட்சியினால் கால்நடைகள் இறப்பதை தடுப்பதற்காக வறட்சியான காலத்தில் மிருகங்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கான தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்றே வேலணை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

தீர்மானம் எடுக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் இது தொடர்பாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையோ அன்றி யாழ்.மாவட்ட கால்நடைத் திணைக்களமோ கவனம் எடுக்கவில்லை என கால்நடை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது மீண்டும் கடும் வறட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை உரிய அரசு திணைக்களங்களின் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் வேலணை கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.



தயான் ஜயதிலக கட்டுரையிலிருந்து

தமிழர்கள் துக்கம் அனுட்டிக்க வேண்டிய நாள்

யுத்தத்துக்கு பிந்தைய வருடங்களில் தவறான பாதையை நாங்கள் எடுத்துள்ள போதிலும் அதை பொருட்படுத்தாது எங்கள் மே 2009 யுத்த வெற்றியை கொண்டாடவேண்டிய அவசியம் சரியானதுதான்.

ஒரு நாடு என்கிற வகையில் நாங்கள் புத்துயிர் பெற்றுள்ளோம், இன்னும் சொல்வதானால் மே 2009ல் நாங்கள் மீண்டும் பிறந்துள்ளோம். அந்த மாதம் இரண்டு பரந்த கருத்தொருமிப்புகளால் எங்களை ஆசீர்வதிக்கிறது. ஒன்று தேசிய, உள்நாட்டு, உள்ளூர், மக்கள் ஆறுதலுடன் மே 18ஆம் திகதிய யுத்த வெற்றியைகொண்டாடுவது, மற்றது அதற்கு 10 நாட்களுக்குப் பிறகு ஜெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வெளி நிகழ்ச்சி. இலங்கை எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய வாதிகள் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது, உள்ளூர் கருத்தொருமிப்பை விட்டு ஒதுங்கி நின்றார்கள். அதுதான் எங்களது நெருக்கடி.

எந்தவொரு இலங்கைப் பிரஜையோ அல்லது இலங்கை விவகாரங்களில் அக்கறையுள்ள அவதானிகளோ மே 18ஆம் திகதி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களின் புகைப்படங்களை பார்வையிடுவதை தவறவிடக்கூடாது. மே, 2009இல் நடந்ததைவிட பெரியதென வர்ணிக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுசூடி 2009 மே, 18இல் நடந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதில் நமது கவனத்திலிருந்து தப்பி விட முடியாத ஒரு விடயம் என்ன வென்றால் அந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைந்து காட்சியளித்த புலிக்கொடிகள்தான், அவை ஒன்றிரண்டோ அல்லது சில டசின்களோ இல்லை ஆனால் நூற்றுக்கணக்கானவை. அந்த நிகழ்ச்சியில் பிரித்தானியாவை சேர்ந்த அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் பலர் உரையாற்றியிருந்தார்கள். (அதில் வீடியோ மூலமாக ஒரு ரி.என்.ஏ அங்கத்தவர் ஒருவரும் மற்றும் மற்றொரு இணை எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள ஒருவரும் உரையாற்றியிருந்தார்கள்). எங்கும் வியாபித்திருந்த புலிக்கொடிகள் பற்றி அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருக்குமாயின் அவர்கள் அங்கு பேசியிருக்க மாட்டார்கள்.

அந்த ஆர்ப்பாட்டம் இலங்கை தேசத்துக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு கற்பனைத் தோற்றம் இல்லை. அதேவேளை இலங்கை தேசம் மற்றும் அரசாங்கம் என்பனவற்றின் அரசியல் நடத்தைகள் உலகெங்கும் உள்ள புலிகள் சார்பான ஆர்வலர்களுக்கான இடை வெளியை பரந்த அளவில் திறந்து விட்டுள்ளது, இந்த வருடம் மே, 18இல் லண்டன் வீதிகளில் நடைபெற்றவைகளுக்கு மறைமுகமான விதத்தில் கொழும்பு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். இது ஏனென்றால் உண்மையில் இதேபோன்ற, இதைவிட பெரிய ஆர்ப்பாட்டங்கள்

மே 18ஆம் திகதி அல்ல

இலங்கையின் எதிரிகளை அடையாளம் காணத் தவறுபவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுக்கத் தவறுபவர்கள் மக்களை இணங்க வைக்கவும் தவறியிருவார்கள், அத்துடன் மற்றைய விடயங்களில் தங்களுடைய மதிப்புமிக்க வாதங்களையும் இழிவுபடுத்தவும் நேரிடும். ராஜபக்ஷாக்களின் சாத்தியமான எதிர்ப்பினை இலங்கையின் பாதுகாப்புக் குன்றிருந்தும் மற்றும் புலிகளையும் தமிழ் பிரிவினைவாத திட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்து வருதல் என்பனவற்றின் மூலமே கொடுக்க முடியும். அப்படியானால் தமிழர் அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை என்னாவது? இந்த விடயத்தை எளிதாக தீர்த்து வைக்கலாம். யுத்தத்தின்போது போரிட்டு மடிந்தவர்கள் உட்பட, யுத்தத்தில் இறந்தவர்களுக்காக தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை சிங்கள கரும் போக்காளர்கள் அனுமதிக்க மறுப்பது தவறு.

கள் இதே வீதிகளில் கடைசிப்போர் நடைபெற்ற மாதங்களிலும் வாரங்களிலும் 2009-ம் வருடத்திலும் நடைபெற்றன.

ஒன்றில் 2009-ல் அல்லது 2013இல் குறிப்பிடத்தக்க தமிழ் தேசிய அரசியல் அமைப்பு ஏதாவது அல்லது முன்னணி அரசியல்வாதிகள் யாராவது புலிக்கொடிகளை (33 துப்பாக்கி ரவைகளைக் கொண்ட) தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டித்தார்கள். இது எதனாலென்றால் சிங்களப் பெரும்பான்மையினதும் மற்றும் ஆயுதப் படைகளினதும், கண்களில் அவர்கள் பிரிவினையான பயங்கரவாதத்தின் கூட்டான ஒரு கறை உள்ளவர்கள் போலவும் மற்றும் நிலைமை தீவிர மடையும்போது பிரதிநிதிகளாக நடப்பதை நிரூபிக்க தகுதியற்றவர்களாகவும் தென்படுவதால்தான்.

மேலும் அரசாங்கத்தின் யுத்தத்துக்கு பின்னான கொள்கைகள் தமிழ் கட்சிகளினதும் மற்றும் பொதுமக்களினதும் முற்றிலும் நியாயமான விமர்சனங்களுக்கு ஏன் இலக்காகிறது என்றால் அவை கொண்டிருக்கவேண்டிய முழுத்தார்மிக பலத்தை அவை கொண்டிருக்காத படியினால்தான்.

குற்றமிழைப்பவர்கள் மற்றும் வெளி நாட்டு அரசியலில் தொடர்ச்சியான இருப்பை காட்டுபவர்கள் (தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்தோர்) ஆகியோர்களின் மோசமான அட்டுழியங்களை கண்டு குருடாக நீங்கள் இருப்பீர்களானால் தார்மிக உயர்தளத்தை ஆக்கிரமிப்பது மிகவும் கடினம்.

மே 18இல் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழ் அரசாங்கத்தை சேர்ந்த

உருத்திரகுமாரன் அவர்கள் சுதந்திர தமிழ்த்துக்காக ஒரு சாசனத்தை வெளியிட்டார். எந்த ஒரு தமிழ் கட்சியும் இதுவரை அதை நிராகரிக்கவோ, அல்லது விமர்சிக்கவோ இல்லை.

இந்தக் கொடிகள் எதைக் காண்பிக்கின்றன? இதற்கான மிகவும் பணிவான விளக்கம் என்னவெனில், இந்த அணிதிரட்டல்கள் யாவும் எஸ்.ரீ.ஈயின் முறையற்ற செயற்பாடுகள் என்பதே யாகும். இன்னும் அதிகம் யதார்த்தமான விளக்கம் என்னவென்றால் அவை முக்கியமாக பிரிவினைவாதிகள் சார்பானவையாக, அதாவது புலிகள் சார்பானவையாக உள்ளன.

பிரித்தானிய அரசியல்வாதிகள் இதற்கு சமூகமளித்தது எதை உறுதிப்படுத்துகிறது? தாங்கள் உரையாற்றவுள்ள ஒரு கூட்டத்தில் இருந்த புலிகளின் பாதாமைகளை நீக்கும்படி அவர்கள் வற்புறுத்த தவறியதுக்கான காரணம் எதை வெளிப்படுத்துகிறதென்றால் ஒன்றில் அவர்கள் அதை முக்கியமற்ற ஒன்றாக கருதியிருக்க வேண்டும் அல்லது மறைமுகமான முறையில் தமிழ் பிரிவினைவாத விடயத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.

இவை யாவும்வெறுமனே ராஜபக்ஷாக்களின் எதிரிகள் அல்ல. அவை எதிரிகளாக இருந்தால் ஆட்சி, மனித உரிமைகள், உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் மற்றும் ஒரு சிறு குழு ஆட்சியை நடத்துவது, மற்றும் வடக்கில் பின்பற்றப்படும் யுத்தத்துக்கு பின்னான கொள்கைகள் என்பனவற்றை, விமர்சித்தல் போன்ற பிரச்சினைகளில் அவர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லை, இவை யுத்தத்துக்கும் மற்றும் எங்கள் பொதுவான வெற்றிக்குமான எதிரிகள், இலங்கையை ஒரு ஒற்றை நாடாக சுதந்திரமான, ஐக்கியமான, மற்றும் இறையாண்மையுள்ள தேசமாக உருவாக்கும் எண்ணத்தின் எதிரிகள். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் லண்டனிலும், சென்னை யிலும், புலிக் கொடிகளை வீசியவர்களைக் காட்டிலும் ராஜபக்ஷைகளை பெரிய எதிரிகளாக ஒருபோதும் கருத மாட்டார்கள். மக்களுக்கு அப்படிச் செய்யாதிருப்பதற்கான உரிமையும் உள்ளது. ஆனால் ராஜபக்ஷைகளை பெரிய எதிரிகளாக கருதுவது போலத் தோன்றுவது, அவமானகரமானதும், மடத்தனமானதும் ஆகும்.

இலங்கையின் எதிரிகளை அடையாளம் காணத் தவறுபவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுக்கத் தவறுபவர்கள் மக்களை இணங்க வைக்கவும் தவறியிருவார்கள், அத்துடன் மற்றைய விடயங்களில் தங்களுடைய மதிப்புமிக்க வாதங்களையும் இழிவுபடுத்தவும் நேரிடும். ராஜபக்ஷாக்களின் சாத்தியமான எதிர்ப்பினை இலங்

கையின் பாதுகாப்புக்குள்ளிருந்தும் மற்றும் புலிகளையும் மற்றும் தமிழ் பிரிவினைவாத திட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களின் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்பனவற்றின் மூலமே கொடுக்க முடியும்.

அப்படியானால் தமிழர் அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை என்னாவது? இந்த விடயத்தை எளிதாக தீர்த்து வைக்கலாம். யுத்தத்தின்போது எதிர்த்தரப்பில் போரிட்டு மடிந்தவர்கள், உட்பட யுத்தத்தில் இறந்தவர்களுக்காக தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை சிங்கள கரும் போக்காளர்கள் அனுமதிக்க மறுப்பது தவறு. சொப்போ கள்ஸ் எழுதிய அன்ரிகோன் எனும் உலகளாவிய தார்மிக தத்துவத்தில் இந்த விடயம் நிறுவப்பட்டுள்ளது, சிறிய அளவிலேனும் பருந்துக்குணம் படைத்த சிங்களவர் யாராவது இருந்தால் இந்த சோகமான காவியத்தை கேட்டிருக்கலாம், அல்லது வாசித்தறிந்து கொள்ளலாம்.

எனினும் அதில் செய்வதற்கு முக்கியமான ஒரு விடயம் உள்ளது. நினைவு தினமாக அஞ்சலி செலுத்துவது நிச்சயமாக மே 18 - 19இல் நடத்தப்படக் கூடாது. அது ஒரு கொடுமான எதிரியை வீழ்த்தி வரலாற்று முக்கியமான பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டிய நாள். மே 18 - 19 திகதிகளில் இராணுவம் நந்திக்கடல் ஏரியில் பிரபாகரணையும் மற்றும் அவரதுமெய்ப்பாதுகாவல் படையையும் நெருங்கி அவர்களுக்கு முடிவு கட்டிய நாள். தமிழ் பொதுமக்களில் பெரும் பகுதியினரை, படை வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து, அங்கவீனர் களாகி, எஸ்.ரீ.ஈயின் ஆழமான பதுங்கு குழியால் சூழப்பட்ட கட்டடங்களை தகர்த்து விடுதலை அடையச் செய்தார்கள்.

இறந்துபோன அந்த தமிழ்மக்கள் கூட்டான இறப்புகளை அல்லது திட்டமிடப்பட்ட இறப்புகளை அதற்கு முந்திய தினங்களிலும் மற்றும் கிழமைகளிலும் தான் சந்தித்தார்கள். சரணடைந்த 11,000 புலிகளில் 10,000 பேர் விடுவிக் கப்பட்டுள்ளதால் மோதலுக்கு பின்னர் பிடிபட்ட சில புலிகளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும், அந்த கொடுமான காட்சிகள் வரைவிலக்கணப்படி நடக்க முடியாததுடன் அது பொதுமக்கள் சம்பந்தப்பட்டவையும் அல்ல. எனவே மே 18 ஐ இரங்கலுக்கான தேசிய தினமாகவோ அல்லது நினைவு தினமாகவோ அறிவிப்பது தர்க்கரீதியாக சரியானதல்ல.

அன்றைய தினம் இரங்கல் தெரிவித்தால் அது, தமிழ் பிரிவினைவாத யுத்தத்தின் முடிவில் புலிகள் தோல்வியடைந்து இலங்கை ஆயுதப்படை வெற்றி பெற்றதற்காக ஒருவர் இரங்கல் அனுட்டிப்பதாக மாறிவிடும். இந்த தர்க்கவாதத்தை இலங்கை பிரஜைகளின் பெரும்பகுதியினர் ஏற்கமாட்டார்கள்.

இதே விவாதம் மாவீரர் தினம் என்றழைக்கப்படும் நவம்பர் 26 - 27இற்கும் பொருந்தும். இறந்த தமிழர்கள் அல்லது அந்த சமூகங்களிலிருந்து இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிப்பதற்கு அந்த நாள் பொருத்தமாகாது. அந்த நாள், எஸ்.ரீ.ஈ, தற்கொலை குண்டுதாரிகள் உட்பட தனது போராளிகளுக்காக அஞ்சலி செலுத்தும் நாள். அத்தகைய ஒரு நாளை விடுத்து, தமிழர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அல்லது இலங்கைவாசிகளை நினைவுகூருவதற்காக ஒரு நாளை தூய்மைப்படுத்துவது அவசியம். அநேகமாக அது ஜூலை 23 அல்லது 29 ஆக இருக்கலாம் மே.18ஆக இருக்கக்கூடாது. ●

கசினோ சூதாட்ட நிலையம் அமைத்தால் உயிர்த்தியாகம் செய்து தகுப்போம்

அரசுக்கு பொதுபலசேனா எச்சரிக்கை

(கொழும்பு)

இந்தியாவில் கசினோ சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து உலகின் மூன்றாவது வல்லரசாக திகழ்கிறது.

ஏன் எம்மால் கசினோ சூதாட்டம் இல்லாமல் பொருளாதார அபிவிருத்தியை காண முடியாதா என்று கேள்வியெழுப்பும் பொதுபலசேனா மது, மாது, விபசாரம் மற்றும் போதைவஸ்துக்களை பெற்றுக்கொள்ளும் சுப்பர்மார்க்கட்டே கசினோ சூதாட்ட மத்திய நிலையமாகும். இதனை கடுமையாக எதிர்க்கின்றோம். இதனைத் தடுப்பதற்கு உயிர்த்தியாகம் கூட செய்யத் தயாராகவுள்ளோம் என எச்சரிக்கை விடுத்தது. கொழும்பில் சம்பந்தத்துவ மண்டலத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், யுத்தத்திற்கு பின்னர் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்து நாட்டின்

கீர்த்தியை வரலாற்றை உலகறியச் செய்வார்களென்று எதிர்பார்த்தோம். ஆனால் பெளத்த தலைவர்கள் தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர். அத்தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் வெளிநாட்டில் படித்துவிட்டு அங்குள்ள கீழ்த்தரமான கலாசாரத்தை எமது நாட்டில் பரப்புவதற்கான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

நாட்டைச் சீரழிக்கும் கபடத் தனமான ஆலோசனைகளையே நாட்டுத் தலைவர்களுக்கு வழங்குகின்றனர். பெளத்த பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்ட எமது நாட்டில் புராதன சின்னங்கள் உள்ளன. அழகிய கடற்கரை உள்ளது. இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சிறந்த காலநிலையுள்ளது. இதனை உல்லாசப் பிரயாணிகளுக்கு காண்பித்து எமது பெளத்த கலாசாரத்தை தெளிவுபடுத்துவதன் மூலம் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தலாம். ஆனால் அதற்கு மாறாக எமது அழகிய கடற்கரை பிரதேசத்தில் அரைநிர்வாணத்துடனான பெண்களைக் காட்டி

விளம்பரம் செய்கின்றனர்.

கசினோ சூதாட்ட பிரேரணையை அரசாங்கம் கொண்டு வந்தபோது அதனை ஒரு பிரதேசத்திற்கு கட்டுப்படுத்துவதாகவே தெரிவித்தது. ஆனால் அதனையும் அரசாங்கம் பின்பற்றுவதில்லை.


சூதாட்ட அரசன் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் 350 அமெரிக்க டொலர் செலவில் 36 மாடிகள் 400 அறைகளுடனான ஹோட்டல் அமைத்து அதில் கசினோ சூதாட்டத்தையும் நடத்தவுள்ளனர். அரசாங்கம் ஏன் இதற்கு அவசரமாக அனுமதி வழங்க வேண்டும். இந்த சூதாட்ட மத்திய நிலையத்துக்கு மட்டுமல்ல நாட்டில் அனைத்து சூதாட்டங்களையும் எதிர்க்கின்றோம். சூதாட்டத்தைத் தடுக்க போராட்டங்களை நடத்துவோம் அத்தோடு உயிர்த்தியாகம் செய்யவும் பின்னிர்க மாட்டோம்.

கொழும்பில் கசினோ சூதாட்ட மத்

திய நிலையத்தை அமைக்கும் அரசாங்கம் முடிந்தால் காத்தான்குடியில், நிலா வெளியில், திருகோணமலையில் கசினோ சூதாட்ட நிலையத்தை அமைத்துக் காட்ட வேண்டுமென சவால் விடுக்கின்றோம்.

நாட்டில் இன்று இரண்டு விதமான சட்டம் அமுலில் உள்ளது. அம்பாறையில் மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் ஹெல்மட் அணிய வேண்டும் ஆனால் காத்தான்குடியில் ஹெல்மட் அணியத் தேவையில்லை ஏன் இந்த இரண்டு விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.

கசினோ சூதாட்டம் இரவு விடுதிகளாய் அபிவிருத்தியடைந்த நாடுகள் கிடையாது. இதனால் கலை கலாசாரம் பண்பாடுகள் சீரழிந்து சின்னாபின்னமாகிய நாடுகளே அதிகம் என்று கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்தார்.



ஸ்ரீலங்கா இன்கூரன்ஸ் நிறுவனத்தால் மாணவர்களுக்கு "லயிப் ஜாதிக சுபபெத்தும்" புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு முதல் நாடெங்கிலுமுள்ள 300 மாணவர்களுக்கு வருடாந்தம் இந்த புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.

ஐந்தாம் ஆண்டு - சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் திறமையாக சித்தியடைந்தவர்களில் தலா 100 பேர் வீதம் இந்த புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுவர். கல்வியமைச்சர் பந்துல குணவர்தன உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கும் திட்டம் இல்லை

அரசாங்கம் அறிவிப்பு

(கொழும்பு)

கசினோ சூதாட்ட மையங்களை ஆரம்பிக்கும் திட்டமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து

வருவதாகத் தெரிவித்துள்ளார். உண்மை நிலவரம் குறித்து மஹாநாயக்க தேரர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ள போதிலும் கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கொலையுடன் புதிய இணையத்தளம்



அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாதாந்த சிங்கள செய்திச் சஞ்சிகையான "தேசதிய"வின் 35 வருட பூர்த்தி விழாவும் புதிய இணையத்தள அங்கு ரார்ப்பணமும் நேற்று முன்தினம் முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தகவல் திணைக்களத்தின் இப்புதிய (www.dgi.gov.lk) இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் தெஹலிய ரம்புக்வேல சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த இணையத்தளம் ஆரம்

பத்திலேயே தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இணையத் தளத்தின் முகப்பில் திணைக்களம் என்பதற்கு பதிலாக உச்சரிக்க முடியாத வேறொரு (திணைக்களம்) சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தமிழ் எனும் சொல்லைத் சொடுக்கினால் உள்ளே உள்ள செய்தியில் உள்ள படத்தில் தமிழுக்குப் பதிலாக "நமிழ்" உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் - சிங்களம் தேசிய மொழி என்ற தொனிப்பொருளில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு

சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்பிக்கப்பட்டு வருகின்ற காலகட்டத்தில் இவ்வாறான தவறுகள் மேலெழாமல் உயரதி காரிகள் மிகக் கவனமெடுத்தல் வேண்டும்.

சிங்களவர்கள் இவ் இணையத்தளத்தினுள் உள்நுழைந்தால் அங்குள்ள "திணைக்களம்" எனும் சொல்லே சரியெனக் கருதி அவ்வாறு எழுதத் தொடங்குவர். மேலும், இவ்விணையத் தளத்திலுள்ள சுட்டிகளைச் சொடுக்கி உள்நுழையும்போது, ஆக்கங்கள் ஆங்காங்கே பெரும் பிழைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான செய்திகளில் எழுத்துப் பிழைகள் நிகழ்ந்துள்ளன.

தமிழறிந்தவர்கள் விடயத்தை ஒருவாறு புரிந்து கொள்ள முடிந்தாலும், புதிதாகத் தமிழ் கற்போர் தமிழைப் பிழையாகக் கற்கவும், கற்பிக்கவும் இது துணையாக நிற்கும் எனவே, ஒருமொழியின் சுயாதீனத் தன்மை இல்லாதபடிந்து போக இவ்வாறான விடயங்கள் காரணமாக அமைகின்றன.

அடுத்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம்

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி



(கொழும்பு)

ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது 24 மணித்தியாலமும் தடையற்ற மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ் வாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நலநிலைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹேரோயின் போதைப்பொருளுடன் 204 பேர் ஆறு மாதத்தில் கைது

(கொழும்பு)

கடந்த ஆறுமாத காலப் பகுதிக்குள் ஹேரோயின் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் 204 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 160 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேகநபர்களிடமிருந்து 20 கிலோகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கஞ்சா போதைப்பொருள் தொடர்பிலும் 58 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 120 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாவற்குழி ஐயனார் குடியேற்ற திட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வு



(நாவற்குழி)



நாவற்குழி ஐயனார் கோவிலடி குடியேற்றம் மற்றும் பள்ளக்குடியேற்றம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களது அடிப்படைத் தேவைகள் துறைசார்ந்தோர் ஊடாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஈ.பி.டி.பி யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி தலைமையலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த குடியேற்றத்திட்டங்களைச் சேர்ந்த மக்களடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பிலான லந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் சட்டரீதியான அனுமதியில்லாமல் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்களது அடிப்படைத் தேவைகள் இனம் காணப்பட்டு முன்னுரிமையடிப்படையில் தீர்வு காணப்படும்.

இதனிடையே மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த வீடயம் தொடர்பாக நாம் ஈ.பி.டி.பி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் ஊடாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இதில் முக்கியமாக பாடசாலை மாணவர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் துறைசார்ந்தோர் ஊடாக விரை

வான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளான மலசல கூடம், குடிநீர் வசதி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் அதேவேளை, ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக உரிய தீர்வுகள் பெற்றுத் தரப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.

மாற்று ஏற்பாடுகளையும், உரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் வரையில் குறித்த பகுதியை விட்டு வெளியேற வேண்டாமென்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்ட யாழ்.மாவட்ட அமைப்பாளர், தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

அச்சுவேலி பேருந்து நிலையத்தில் ஒளிர்ந்தன மின்குமிழ்கள்

(அச்சுவேலி)

இவ்வருட ஆரம்பத்தில் புதிதாக பஸ் நிலையம் திறக்கப்பட்டு மின் குமிழ்கள் ஒளிர்ந்து காணப்பட்ட நிலையில் பின்னர் சில தினங்கள் மின்குமிழ்கள் ஒளிர்ாமல் இருவில் முழுகி இருந்தது. இதனால் பல மாதங்களாக பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இரவு வேளைகளில் பஸ் இலக்கங்களை இனங்கண்டு கொள்வதில் அசௌகரியங்களை சந்தித்தனர்.

தற்போது வலி.கிழக்கு பிரதேச சபை தவிசா

தினமுரசு செய்திக்குப் பலன் ளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது இரவு வேளைகளில் மின் குமிழ்கள் ஒளிர்வதால் பயணிகள் தமது பயணங்களை இரவு 9 மணிவரை கடைசி பேருந்துக்கு பயம் இன்றி பயணங்களை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதிக்கு மின்விளக்குகள் ஒளிர்ாமையும் அதனால் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து முன்னர் தினமுரசு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (15)

வவுனியா தெற்கு கல்விவலய அதிபர்களுக்கான கருத்தரங்கு

(வவுனியா)

வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள 1 ஏ.பி, 1 சி, தரம் 2 பாடசாலைகளின் அதிபர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு இன்று காலை 8.30

மணிக்கு வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலக முகாமைத்துவ மண்டபத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. யுனிசெப் நிறுவனத்தின்

மயிர்க்கொட்டிகளின் தாக்கம் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் பார்வையும் பறிபோகும் அபாயம்

யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக மயிர்க்கொட்டிகளின் தாக்கத்திற்கு உள்ளாகிய சிலரின பார்வை பார தூரமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கண்களில் மயிர்க்கொட்டிகளின் தாக்கம் ஏற்படாதவாறு அவதானமாக இருக்க வேண்டும். தற்செயலாக கண்களில் மயிர்க்கொட்டிகளின் தாக்கம் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்திச் சிகிச்சைக்குச் செல்வதனால் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

பொதுமக்கள் இயன்றளவு மயிர்க்கொட்டிகளின் பெருக்கத்தைக் குறைக்கும் வகையில் தமது விட்டு வளவுகளையும் சுற்றாடலையும் துப்புரவாகப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அ.கேதல்வரன் அறிவித்துள்ளார்.

அனுசரணையுடன் நடைபெறும் இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் கருத்துரைகளை வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவதாள் வட மாகாண உளசமூக வள நிலைய உதவி முகாமையாளர் ப.உதயகலா வவுனியா தெற்கு வலய தொழில் வழிகாட்டல் அதிகாரி திருமதி ந.க. கிறேனியர் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ஆறு.சுபாஸ்கரன் வழங்கவுள்ளார்.

பாடசாலைகளில் கடமை யாற்றும் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்களின் கடமைகள், நியமனங்கள், தகுதிகள், பாடசாலைகளில் பிளம் காணப்பட்ட உள சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் அனைத்து அதிபர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி செ. அன்ரன் சோமராஜா கேட்டுள்ளார். (160)

உதவிப் பணத்தை பெற்றுக் கொள்க

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெற்று வருபவர்களினதும் ஆயிரம் ரூபா கொடுப்பணவை பெறுபவர்களினதும், இம்மாதத்திற்குரிய கொடுப்பணவுகள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் தபாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தத்தமது தபால கங்களுக்குச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். (104)

முரசின இன்றைய பலன்

[14.06.2013 - வெள்ளிக்கிழமை]

விசய வருஷம் வைகாசி மாதம் 3ஆம் திகதி. நட்சத்திரம் முற்பகல் 7.55 வரை. ஆயிலியம் பின் மகம். பஞ்சமி திகி காலை 5.55 வரை பின் ஷஷ்டி மரணயோகம். இராசுகாலம் 10.23 11.53 வரை. சுபநேரம் 05.53 - 07.23 வரை.

கோதீர் வித்யா ரத்னா வி.ஏ.சிவராசா அவர்களால் கணி்கப்பட்டது.	
மேடம்	நீர்க்கண்டல் விலகதல், பிரிந்தவை ஒன்று சேர்தல் பங்குத்தொழில் பிரிதல், தலையணை மந்திரம் ஒற்றுமையைக் குலைத்தல், தவறான கருத்துப்பரப்பு தல், இரண்டாந்தாரம், முறைதவறிய காதல் விவகாரம் கர்ப்பச்சிதைவு, திருடர் தொல்லை, வாகனப் பாதுகாப்பில் பலன்.
ரிஷபம்	உறவினர் ஒருவருடன் விரோதம் பணவரவு கண்டு மகிழ்வு, தானதர்மச்சிந்தனை, பொறுத்த கட்டத்தில் ஒழுக்கத்தை மதித்தல், விவாதத்தினால் பெருமை, நம்பிக்கை மோசடி, பிரயாண பயம் ஏற்படல், ஆவணங்கள் இன்மையால் தண்டம், குடி போதையினால் காரியத்தகுமாற்றம், உங்களை வேவுபார்த்தல், போசன சுகம், காரிய சித்தி.
மிதுனம்	கேலிப்பேச்சினால் சச்சரவு, தாயகம் திரும்புதல், மறைமுக எதிரியால் கேடு, இன்பசுகம் அனுபவித்தல், எதிர்பாராத இலாபம், திரும்பிய காசோலைக்கு பணம் வைப்பிடல், மனைவியின் உடற்சுகம்பாதிப்பு. அதிகாரத்தினால் காரியம் சாதித்தல், கழதம் கண்டு சந்தோஷ மடைதல், நோய் தீர தெய்வதலம் வெளிக் கிடுதல்.
கடகம்	உதவப்போய் உபத்திரம் கையடக்கத் தொலைபேசி மூலம் காதல் தொடர்பு, இடைத்தங்கல் நாட்டை விட்டு பிரயாணம், பிதாவின் உடல் நிலை பாதிப்பு, வேலை தேடி அலைதல், ஞாபக மறதியால் பொருட்களைக் கைவிடல், பணத்துக்காக எதிர்பார்த்து எதிரியினால் அங்கப்பழுது தர்மத்தினால் புகழ் பெறல்.
சிம்மம்	திருட்டினால் அவமானப்படல், பூப்படைதல், கடனை அடைக்க நகையை அடகு வைத்தல், மக்களைக் கண்டித்து முகத்தில் கரி பூசுதல், அகால போஜனம், இடை நடுவில் பிரயாணம் முறிவடைதல், தெய்வத்தை நிந்தித்தல், வாக்குத்தகுமாறுதல், தீரென நோய் வாட்டுதல்.
கன்னி	திருமணம் செய்ய புலன் விசாரணையில் ஈடுபடல், சூதாட்டம் கைகலப்பில் முடிதல், பழதடைந்த பொருட்கள் வேண்டி வேதனை, சிந்தனை வயப்படல், அனுமதி பெற அலைச்சல், மேலதிகாரிகளுக்கு உங்களைப் பற்றி அள்ளி வைத்தல், வாகனத்தினால் விபத்து, கன்னியருடன் தகாத நடத்தைவினால் மானபங்கம்.
துலாம்	மருத்தீடு என பயப்படுதல், நட்பு பகையாக மாறுதல், பிதாவின் உதவி கிட்டுதல், பிணை வைத்ததினால் மனக்கிலேச மடைதல், புதியன கொள்வனவு, மனை, நிலம், வாகனம், சம்பந்தமான பிணக்கு புதிய இடத்தில் வியாபார நிலையம் திறக்க ஆலோசனை, வழக்கின் முடிவு பாதகம்.
விருச்சிகம்	பயணம் பற்றிய இன்பச் செய்தி, வங்கித் தொடர்பு, திறமைபார பாராட்டுதல், வாடகைக்கு வீடு கிடைத்தல், போட்டிகளில் பரிசில் கிட்டல், பிரயாணத்தில் தீமர் நட்பு கவனம், மாதாவின தேக சுகம் பாதிப்பு, நோய் தீர்க்க பில்லி சூனியத்தில் நம்பிக்கை வைத்தல்.
தனுசு	வெளியூர் செய்தி மகிழ்வைத்தரும், கடன் வசூலிக்க காவல்துறை நாடல், தேடி முகவர் அகப்படல், பணத்தைப் பெறுகையில் சரி பார்க்கவும், தீர்த்தயாத்திரை மேற்கொள்ளல், கன்னியரால் வம்பு தும்பு, விருந்தினர் வருகை, சுவீப்பில் அதிர்ஷ்டம்.
மகரம்	மனைப்பிணக்கு தீர்க்க சட்டத்தரணியிடம் செல்லல், வீதி ஒழுங்கு மீறி தண்டம், மின் ஒழுக்குகேடு தரலாம், அன்புக்கு கட்டுப்பட்டு பணம் இழப்பு, காலாவதியான பொருட்கள் அகப்படலாம், மேலதி காரியின் பாராட்டு கிட்டல், பிதாவின் நோயில் கவனம் தேவை.
கும்பம்	இலஞ்ச வலை விரிக்கலாம், பயண ஏற்பாடுதடைபடல், மூத்த சகோதரன் உடல் நிலை நோய்வாய்ப்படலாம், அசாதாரண வேகத்தைக்கட்டுப்படுத்தவும், அயலா னுடன் முரண்படலாம், மனைவி மக்களால் மகிழ்வு, நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
மீனம்	பணம் பறிக்க புகழ் பாடுவர், வாகனத்தின் பிரேக்கை சரி பிழை பார்க்கவும், வங்கிக்கு பணம் கொண்டு செல்வது கவனம், நோய் குணமடைய சத்திர சிகிச்சை செய்தல், மகிழ்வான செய்தி ஒன்று வரலாம், சுபகாரியத்திற்கு பணம் செலவழியும், சுவீப் அதிஷ்டமூண்டு.



குடிபோதையில் கலாட்டா வோனருக்கு டாட்டா

(மெல்போர்ன்)

குடிபோதையில் இங்கிலாந்து வீரரைத் தாக்கிய டேவிட் வோர்னர், சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பர்மிங்காமில் கடந்த 8ஆம் திகதி நடந்த சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்த பின், பர்மிங்காமில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் மது அருந்திய டேவிட் வோர்னர், போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது இங்கிலாந்து வீரர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியுள்ளார். அந்த வீரர் ஜோ ரூட்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்ரேலியா (சி.ஏ.) வெளியிட்ட அறிக்கையில் எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபடுவது கிரிக்கெட் அவுஸ்ரேலியா (சி.ஏ.) விதிமுறைப்படி குற்றம். எனவே, டேவிட் வோர்னரை, நியூசிலாந்துக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இருந்து நீக்கினோம். இச்சம்பவம் குறித்து வோர்னரிடம் விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும். விசாரணை முடியும் வரை இச்சம்பவம் குறித்து வேறு எந்த கருத்தையும் சி.ஏ., வெளியிடாது.

இச்சம்பவம் நடந்ததை இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதி செய்தது. ஆனால்

இங்கிலாந்து வீரர் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், கிரிக்கெட் அவுஸ்ரேலியா வெளியிட்ட அறிக்கையின் படி, பர்மிங்காமில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில், அவுஸ்ரேலியாவின் வோர்னர், போதையில் இங்கிலாந்து வீரருடன் மோதலில் ஈடுபட்டது உண்மை. முறைகேடாக நடந்து கொண்டதற்காக வோர்னர், இங்கிலாந்து வீரரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரும், அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரித்ததில், இச்சம்பவத்தில் இங்கிலாந்து வீரருக்கு எவ்வித பொறுப்பும் இல்லை. இது, கிரிக்கெட் அவுஸ்ரேலியா தொடர்பான விடயம். இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சமீபகாலமாக டேவிட் வோர்னர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஆவது பிரியியர் கிரிக்கெட் தொடரின் போது டி.லி அணிக்காக விளையாடிய இவர், டிவிட்டர் இணையத்தளத்தில் இரண்டு அவுஸ்ரேலிய பத்திரிகையாளர்களை தாக்கி கருத்து வெளியிட்டார். இதற்காக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா (சி.ஏ.) இவருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தது. தற்போது எதிரணி வீரரிடம் மோதல் போக்கை கடைபிடித்துள்ள இவருக்கு, ஆகஸ்ட் தொடரில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குதாட்ட வழக்கில் சுத்தமானவன் விரைவில் அதனை நிரூபிப்பேன்




(கொச்சி)

குதாட்ட வழக்கில் நான் சுத்தமானவன், குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது எதிர்க்கு கூட இது மாதிரியான நிலைமை வரக்கூடாது என 27 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாகும். கிரிக்கெட் விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் தென்னாபிரிக்க தொடரில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். ஆனால் தற்போது அது முடியுமா என்பதில் உறுதி இல்லை. விரைவில் பயிற்சியைத் தொடங்குவேன். இந்த விவகாரத்தில் நான் இறுதிவரை போராடுவேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நான் எந்தவித தவறும் செய்யவில்லை. எனது கைது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது விரைவில் வெளிவரும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

வரி ஏய்ப்பில் மெஸ்சி கிடைக்குமா சிறை



(மட்ரிட்)

ஆர்ஜென்டீனாவில் பிறந்த மெஸ்சி கால்பந்தாட்டத்தில் புகழ் பெற்ற வீரராவார். இவர் ஆர்ஜென்டீனா அணியின் கப்டனாகவும் விளங்குகின்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எப்சி பார்சிலோனா லா லிகா சங்கத்திற்கான அணியில் முன்கள வீரராகவும் விளையாடுகின்றார். 25 வயதான மெஸ்சிக்கு ஸ்பெயினின் பார்சிலோனாவில் அளிக்கப்படும் ஆண்டு சம்பளம் 16 மில்லியன் யூரோக்கள் (ரூ.122 கோடி) ஆகும்.

இந்நிலையில், கடந்த 2007-09ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மெஸ்சி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் ஹோரைசியோ மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் புகழைப் பயன்படுத்தும் உரிமையை விற்பனை செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற்கு மேல் வரி கட்டாமல் தவிர்த்து வந்தனர் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்து அரசாங்க வழக்கறிஞர் ரக்செல் அமடோ, பார்சிலோனா மாவட்டத்தில் உள்ள கவா நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பார்சிலோனா மாவட்டத்தில்தான் மெஸ்சி வாழ்ந்து வருகின்றார். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகாரை முதலில் நீதிபதி ஏற்றுக்கொண்டால்தான் குற்றவாளி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஸ்சி அதிகமான அபராதத் தொகையுடன், ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பரபரப்பிற்கு குறைவில்லாத இந்திய, பாகிஸ்தான் போட்டி

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் கிண்ண ஒரு நாள் லீக் ஆட்டம் சம்பிரதாயப் போட்டியாக இருந்தாலும் பரபரப்புக்கு குறைவிருக்காது என இந்திய அணியின் முன்னாள் கப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா ஏற்கனவே அரையிறுதியை எட்டி விட்டது. பாகிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கவாஸ்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் எந்த ஒரு ஆட்டத்தையும் பிரயோசனமில்லாத உப்புச்சப்பில்லாத ஆட்டம் என்று ஒரு போதும் கூற முடியாது. ஏனெனில் இரு நாட்டு ரசிகர்களும் ஆட்டத்தின் முடிவை அறிய ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள். இந்திய அணி நிச்சயம் தனது வெற்றிப்பயணத்தை தொடர் விரும்பும். ஆனால் தோற்றுவிட்டால், குறிப்பிட்ட அணியுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக வீழ்ந்து விட்டதாக சந்தேகம் எழக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய முறையில் கையாளப்பட்டது

(லண்டன்)

அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் இங்கிலாந்து வீரரொருவரைத் தாக்கிய சம்பவம் சரியான முறையில் கையாளப்பட்டதாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வீரரொருவரை மது போதையில் டேவிட் வோர்னர் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்திற்கெதிரான போட்டியில் டேவிட் வோர்னர் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அது தொடர்பாகத் தெரிவிக்கும்போதே ஜோர்ஜ் பெய்லி இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட ஜோர்ஜ் பெய்லி, அது சரியான முறையில் கையாளப்பட்டதாக எண்ணுவதாகத் தெரிவித்தார். குறித்த சம்பவம் ஏமாற்றம் தருவதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் அச்சம்பவம் ஒரு சிறிய சம்பவம் எனவும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தாங்கள் அறிந்திருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக அணி மைதானத்திற்கு வந்தபோது அச்சம்பவத்தாலான அழுத்தங்கள் காணப்பட்டிருக்கவில்லை எனவும் ஜோர்ஜ் பெய்லி குறிப்பிட்டார்.

வென்றது ஸ்பெயின்



(நியூயோர்க்)

அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் ஸ்பெயின், அயர்லாந்து அணிகள் மோதின. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

பின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஸ்பெயின் அணிக்கு ரொபர்ட்டோ (69ஆவது நிமிடம்), ஜுவான் மாடா (88ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். அயர்லாந்து அணி வீரர்கள் கடைசிவரை முயன்றும் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. முடிவில், ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



இப்படியும் தண்டனை

ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்திற்குள் நாய் ஒன்று உள்ளே நுழைந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் வீரர் ஒருவர் நாயை தூக்கி மைதானத்திற்கு வெளியில் எறிந்ததால்,

இச்செயலை எதிரணியினர் எதிர்த்ததுடன் குறித்த வீரரை தாக்குவதற்கும் முற்பட்டனர்.

போட்டி நடுவர்களால் குறித்த வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

65ஆவது ஆண்டு நிறைவில் மரதன், வள்ளம் தாங்கல் போட்டிகள்

(வேலாணை)

வேலாணை துறையூர் கடற்கொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையுடன் துறையூர் சனசமூக நிலையத்தினதும், அதன் விளையாட்டுக்கழகத்தினதும் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மரதன் மற்றும் வள்ளம் தாங்கல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இன்று காலை 9.00 மணிக்கு வள்ளம் தாங்கல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஒரு பக்கில் மூன்று வீரர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் எனவும், இப்போட்டிக்கு ஒரு குழுவினர் 200 ரூபா அறவிடப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் நாளை மறுதினம் காலை 6.00மணிக்கு மரதன் போட்டி இடம்பெறும் எனவும், இதில் பங்குகொள்ள விரும்புவோர் தமது பதிவுகளை ஐயனார் விளையாட்டுக்கழகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். (21)

கால்பந்தாட்ட விளையாட்டில் பெண்களின் ஆர்வம் அதிகரிப்பு

மேம்படுத்த நடவடிக்கை தேவை என்கிறார் அன்ரனிப்பிள்ளை

(யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம், கால்பந்தாட்டத்தில் பங்குகொள்ளும் பெண்களின் ஆர்வம் அதிகரித்திருக்கின்றது. இதனைத் தக்கவைத்து மேம்படுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலைச் சமூகம் மற்றும் கழகங்களுக்கு உள்ளது. இவை இரண்டும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த வீர,வீராங்களை களை தேசிய, சர்வதேச தரத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக் தலைவர் அன்ரனிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் நோக்கில் 15 வயதிற்குட்பட்ட பாடசாலை வீர,வீராங்களை களை ஒரு நாள் கால்பந்து பயிற்சி முகாமம் ஸ்ரான்ட்ட சாட் வங்கியுடன் இணைந்து யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக் அண்மையில் துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தியது.

இந்தப் பயிற்சி முகாம் குறித்து தெரிவிக்கையிலேயே அன்ரனிப்பிள்ளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

30 பேர் கொண்ட குழுவைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமில் 250 இற்கும் மேற்பட்ட வீர,வீராங்களைகள் பங்குகொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் 50இற்கும் மேற்பட்டோர் வீராங்களைகள். இது உண்மையில் யாழ்ப்பாணம் பெண்கள் கால்பந்து மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனைப் பாடசாலை சமூகத்தினுடன் இணைந்து




தக்கவைக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

மேலை நாடுகளைப் பொறுத்து 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட நுட்பங்கள் திறன்கள் என்பன சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதன் மூலமே அவர்களின் தரம் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது. இங்கு அப்படியான நிலை அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனை முன்னெடுக்கும் முயற்சியாகவே இந்தப் பயிற்சி முகாம் எங்களால் தொடங்கப்பட்டது. மிகச் சிறிய வயதில் இளம் வீரர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தொடர்பு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்தகால்பந்தாட்ட வீரர்களை உருவாக்க முடியும். இதன் மூலம் யாழ்ப்பாணத்திலும் சிறந்த கால்பந்தாட்ட அணி உருவாக வழிபிறக்கும். அந்த வகையில் பாடசாலை மற்றும் கழகங்களின் பங்களிப்பும் அவசியம்.

பொதுவாக எமது வீர,வீராங்களைகள் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டதன் பின்னர் தமது ஊரில்

உள்ள கழகங்களில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் கழகங்கள் தமது எதிர்கால வீர,வீராங்களைகள் எந்தெந்த பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பார். பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் அந்த வீரர்களை தமது கழகங்களிற்குடாக பயிற்சியளித்து, ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொள்ளவும், ஸ்திரமான அணிகளாக உருவாக்கவும் முடியும்.30 வருடங்களுக்கு முன்னர் கால்பந்தாட்டப் போட்டியைக் கண்டுக்கி பெரும் திரளான இரசிகர்கள் மைதானத்தை சூழ்ந்திருப்பதுண்டு. அந்த நிலை இன்றைய நவீன காலத்தில் இல்லாமல் இருப்பது கவலை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். போட்டி நடைபெறுவது குறித்த முன்னறிவித்தல் இரசிகர்களுக்குப் போய்ச் சேராமல், ஓரிரு நாட்களில் போட்டியை நடத்தி முடிப்பது, வேலை நாட்களில்சுடகாலை தொடக்கம் மாலை வரை போட்டிகளை நடாத்துவது எனப் பல காரணங்கள் உண்டு.



யாழ்ப்பாணத்தினைப் பொறுத்து கால்பந்து முதன்மை மிக்கதொரு விளையாட்டு. குறிப்பாக, யாழ்ப்பாணம் இரசிகர்களிடையே பிரபல்யமான ஒரு விளையாட்டு. இதனை விளையாடும் வீரர்கள் அதன் நெறிகளை, நுட்பங்களை விருத்தி செய்து தரத்தை உயர்த்துவதன் மூலம் தேசிய ரீதியில் இடம் பெறக்கூடிய வீரர்களாக உருவாக முடியும். இதற்கு பாடசாலைகள் மற்றும் கழகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (எஸ்.பி.)

இளைஞர் கழகங்களுக்கிடையிலான தடகளம் இளவாலை ஹென்றியரசரில் நாளை ஆரம்பம்

(மாணிப்பாய்)

வலிகாமம் தென் மேற்கு பிரதேச பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களிற்கிடையிலான தடகளப் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் இளைவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் இடம்பெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலி. தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக விளையாட்டுக் குழு வொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் கழக விதிமுறைக்கமைவாக இருவயதுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 13-20 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 21-29 வயதிற்குட்பட்டவர்கள் வேறு பிரிவாகவும் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

இதன் படி சனிக்கிழமை காலை 7.00மணிக்கு இரு வயதுப் பிரிவின் ஆண்களிற்கான 10,000மீற்றர் ஓட்டமும் பெண்களிற்கான 5,000மீற்றர் ஓட்டமும் இடம்பெறவுள்ளது.

மதியம் 1.00 மணிக்கு தெரிவுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி இரு வயதுப் பிரிவுகளையும்

சேர்ந்த இருபாலரிற்குமான 100மீற்றர், தட்டெறிதல், குண்டு போடுதல், நீளம் பாய்தல், 400 மீற்றர், ஈட்டியெறிதல், 800மீற்றர், 200மீற்றர், முப்பாய்தல், 1500மீற்றர், ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஞாயிற்றுக் கிழமை காலை7.00மணிக்கு இருவயதுப் பிரிவுகளையும் சேர்ந்த இருபாலாரிற்குமான வேக நடைப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

100மீற்றர், அஞ்சலோட்டம், கால்பந்தாட்ட இறுதியாட்டம் ஆகியவை இறுதி நிகழ்வின் போது இடம்பெறவுள்ளன.

நெடுந்தார நிகழ்வுகளில் பங்குபற்றும் போட்டியாளர்கள் மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்தல் கட்டாயமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை சம்பந்தமான மேலதிக தகவல்களிற்காக பிரதேச சம்மேளனத் தலைவரை அல்லது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரை 0777574564 மற்றும் 0771641413 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (180)



மென்பந்து கிரிக்கெட் நேற்று ஆரம்பம்

(வவுனியா)

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி நேற்று முதல் வவுனியா, ஓமாந்தை மத்திய கல்லூரி மற்றும் வவுனியா சிறுவர் பூங்க மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டித் தொடரில் 19 வயதுப் பிரிவு ஆண், பெண் அணிகள் மோதுகின்றன. இதன் அரையிறுதி, இறுதிஆட்டங்கள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை அணிகள் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. (93)



கொக்குவில்மத்திய சனசமூக நிலைய முன்பள்ளிச் சிறார்கள் விராந்த விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமை பிற்பகல் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் சிறப்பு நடைபெற்றது. நிலையத் தலைவர் க.சத்திய மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில் சிறார்களின் வண்ணமயமான பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம், சிறப்பு விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் எஸ். ஞானகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தனர்.



ஆர்.கே.தயாரிப்பு
 நிறுவனத்திற்காக முதன்முறையாக நர்கீஸ் நடிக்க வைக்க அவரது வீட்டிற்குச் சென்ற ராஜ்கபூர், ஏற்கெனவே படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த நர்கீஸ் தன்னுடைய படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “அவரது வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தபோது என் இதயத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஒப்புக்கொள்வாரா? மாட்டாரா? கதவை திறந்த நர்கீஸ் என் எதிரே நிற்பதைப் பார்த்தபோது மெய் மறந்து போனேன். வலது கையால் கூந்தலை ஒதுக்கியபடி என்னை வரவேற்ற காட்சியை என்னால் மறக்க முடியவில்லை” என்றார்.
 முதன்முதலாக அவர்கள் சந்தித்துக்கொண்ட காட்சியை தான் முப்பதாண்டுகளுக்கு பிறகு “பாபி” படத்தில் டிம்பிள் கபாடியாவை அறிமுகப்படுத்தும் காட்சியில் அந்த சம்பவத்தை அப்படியே படமாக்கியிருந்தார் ராஜ்கபூர். பத்தாண்டுகளாக திரையிலும் திரைமறைவிலும் காதலர்களாக வாழ்ந்த ராஜ்கபூர்- நர்கீஸ் ஜோடி திருமணம் செய்துகொள்ளாமலே பிரிந்தனர். பிரிவுக்குப் பின்னர் நர்கீஸ் சனிலத்தத்தை மணந்தார்.
 “என்னுடைய 29 வயதில் “மதர் இந்தியா” படத்தில்

ராஜ்கபூரும் நர்கீஸும்

- அ.குமார் -

கொண்டு சென்ற பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தபோதிலும் இந்தப் புகழுடன் திரையுலகை விட்டு விலக முடிவு செய்தேன். “மதர் இந்தியா” படப்பிடிப்பின்போது உண்மையிலேயே தீ விபத்தில் சிக்கிக்கொண்டேன். என்னை சுற்றிலும் நெருப்பு. என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று துணிச்சலுடன் நெருப்பில் நுழைந்து என்னைக் காப்பாற்றிய சனில் தத் என்னைப் பொறுத்தவரை உண்மையான ஹீரோவாகத் தோன்றினார். அவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், “மதர் இந்தியா” ரிலீஸ் வரை உங்களது திருமணத்தை தள்ளிப்போடுங்கள்” என்று படத்தின் தயாரிப்பாளர் மெஹ்பூப்கான் எங்களைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் நாங்களிருவரும் இரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். ஆனால் படம் வெளியான பின்னரே எங்கள் திருமணத்தை

அழைத்துச் சென்றபோது, வழியில் சஞ்சய் ஒருவார்த்தை கூட எங்களுடன் பேசவில்லை. அவனை விடுதியில் சேர்த்து விட்டு திரும்பியபோது வகுப்பறையில் பென்சில் முனையை வாயில் வைத்து கடித்தபடி வெறித்த பார்வையுடன் சஞ்சய் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனது பார்வையில் கோபம் இருந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சனில் என்னை அணைத்த படியே காருக்கு அழைத்து வந்தார். எங்களிருவருக்கும் இடையே அவன் படுத்துறங்கிய காட்சியை மறக்க முடியவில்லை. தூக்கத்தை இழந்தேன். மறந்தும்சுட விடுதியில் தங்கிப் படிக்க உங்கள் குழந்தைகளை அனுப்புவர்கள் என்று நான் யாருக்குமே யோசனை சொல்ல மாட்டேன்” என்று நர்கீஸ் கூறியிருந்தார்.
 பாடசாலையில் சஞ்சய் தத்துக்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது. சகமாணவர்கள்

அவரிடம் நட்புடன் பழக வில்லை. ராஜ்கபூர் - நர்கீஸ் உறவைப் பற்றி கேலி செய்தனர். அந்த குருமான விமர்சனங்களை சஞ்சயால் தாங்க முடியவில்லை. போதைப்பொருள் உட்கொள்ளத் தொடங்கினார். இளைஞரான பின்னரும் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்தார். சஞ்சய்தத்தின் வாழ்க்கையைத் திசைமாற்ற அவரை கதாநாயகனாக வைத்து “ராக்கி” படத்தை சனிலத்த தயாரித்தபோது நர்கீஸ் மகிழ்ச்சி அடைந்தார். சஞ்சய்தத்திற்கு திருப்பு முனையாக அமைந்த “ராக்கி” திரைக்கு வருவ தற்கு முன்பே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நர்கீஸ் அமெரிக்க மருத்துவமனையில் 1981ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி காலமானார். அதன் பின்னரே “ராக்கி” வெளியானது. படத்தின் ஆரம்ப திணத்தன்று தியேட்டரில் சனிலத்த - சஞ்சய்தத் இருவருக்குமிடையே ஒரு ஆசனம் காலியாக வைக்கப்பட்டதாம்.
 நர்கீஸ் நடித்த “மதர் இந்தியா” ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது; இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நர்கீஸைத் தேர்ந்தெடுத்தது; திரையுலகிலிருந்து முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக நடுகை என்ற முறையில் நர்கீஸைத் தேர்வு செய்தது எல்லாம் நர்கீஸுக்கு பெருமை சேர்த்த விஷயங்களாகும்.
 ராஜ்கபூரை பொறுத்தவரை

16 வயது முதல் 60 வயது பெண்கள் அனைவரும் விரும்பும் கதாநாயகனாக வலம் வந்தார். நீல நிறக் கண்களுடன் மெதுவாக பேசும் தன்மையும், புத்திசாலித்தனமும், கற்பனை வளமும், கல்வியறிவும், உலகம் சுற்றிய அனுபவமும், ஆன்மிக உணர்வும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் அழகுடனும் விளங்கினார். மொத்தத்தில் உண்மையான மேதை என்ற இமேஜ் அவருக்கிருந்தது. “நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது “மேரா நாம் ஜோக்கர்” தான். திறமையற்ற குழந்தை மீது எப்போதுமே பெற்றோர்களுக்கு விருப்பம் அதிகம்” என்று விளக்கமளித்த ராஜ்கபூர், அந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஆர்.கே.ஸ்ரீநாயகர் அவை அடமானம் வைக்க வேண்டியதாயிற்று. “மேரா நாம் ஜோக்கர்” பட தோல்விக்கு பின்னர் என்னுடைய வழக்கமான விநியோகஸ்தர்கள் என் மீது நம்பிக்கை இழந்தனர். என்னுடைய வெற்றிப்படங்கள் மூலமாக லாபமடைந்ததை மறந்தனர். அவர்களைத் திருப்திப்படுத்த குறைந்த பட்ஜெட்டில் புது முகங்களான என்னுடைய மகன் ரிஷிகபூரையும் டிம்பிள் கபாடியாவையும் வைத்து “பாபி” படத்தை எடுத்தேன்.”
 1973ஆம் ஆண்டு வெளியான “பாபி” சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னரே மற்ற நடிக-நடிகைகளும் தங்கள் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ரசிகர்களால் மறக்க முடியாத இந்த ஜோடியில் நர்கீஸின் பிறந்த நாள் ஜூன் முதல் திகதியன்றும், ராஜ்கபூரின் நினைவு நாள் ஜூன் 2ஆம் திகதி வருவதும் எதிர்பாராத ஒன்று.

ஒரு சமயம் அண்ணாத்துரை அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கம்பராமாயணத்தை எரித்தது பற்றி பேசக் வந்தது. அதை நான் வன்மையாகக் கண்டித்தேன். அவர் எழுதிய “கம்பரசம்” என்ற புத்தகத்தையும் கடுமையாக விமர்சித்தேன். மேல்நாட்டுக் கவிஞர்கள் காமச்சுவையே கலக்கவில்லை என்றும், கம்பன் மட்டும்தான் அப்படி எழுதி இருப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் அண்ணா குறிப்பிட்டிருந்தார். அவர் மேற்கோள் காட்டியுள்ள ஆங்கிலக் கவிஞர் ஒருவர் காமச்சுவை கலந்து எழுதியிருப்பதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அண்ணா சொன்னார்:



இலக்கியத்திற்கு நஷ்டம்!

“பெரியார் கம்பராமாயணத்தைக் கொளுத்தச் சொல்லிவிட்டார். நான் ஒரு வக்கீல் போல அவர் கட்சியை ஆதரித்து அதற்குத் தேவையான வாதங்களைச் சொல்லியிருக்கிறேன். ஒரு வக்கீல் எதிர்க்கட்சி நியாயங்களையும் எடுத்துச் சொல்வார் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்?” எனக் கேட்டார்.
 அதற்குப் பிறகு அவர் எனக்குச் சொன்ன ஆலோசனைதான் முக்கியமானது. “உனக்குத் தமிழில் நல்ல சொல்லாட்சி ஏற்பட வேண்டுமானால் கம்பராமாயணத்தையும் திருவாசகத்தையும் நன்றாகப் படி” என்று அண்ணா சொன்னார்.
 அரசியல்வாதி அண்ணாவை விட இலக்கியவாதி அண்ணா எந்த விதத்திலும் உயர்ந்தவராகவே எனக்குத் தென்படுகிறார். ஜவஹர்லால் நேருவைப் பற்றி பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் பிரைல்ஸ் :போர்ட் “அரசியலுக்கு நேருவால் ஏற்பட்ட லாபம் இலக்கியத்திற்கு நஷ்டமாக முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனம் அண்ணாவுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.


(‘தரும்பி’ பார்க்கிறேன்’ நூலில் பி.சீ.கணேசன்)

ஆமாம் போட்ட அர்ஜுனன்!

ஒருநாள் கிருஷ்ணரும் அர்ஜுனனும் சோலை வழியே நடந்து போனார்கள். சற்றுத் தொலைவில் பறந்து போய்க்கொண்டிருந்த ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணர், “அர்ஜுனா, அது காகம் தானே?” என்று கேட்டார். “ஆமாம் கிருஷ்ணா, காகம்தான்” என்றான் அர்ஜுனன். “இல்லையே அர்ஜுனா அது காகம் போலத் தெரியவில்லையே, புறா போலிருக்கிறதே” என்றார் கிருஷ்ணர். “ஆமாம், ஆமாம் அது புறாதான்” என்று ஆமோதித்தான் அர்ஜுனன். உடனே, “இல்லை அர்ஜுனா, அது காகமும் இல்லை, புறாவும் இல்லை, அது ஒரு கழுகு” என்றார் கிருஷ்ணர். “ஆமாம் சரி” என்று இதையும் ஆமோதித்தான் அர்ஜுனன். “என்ன அர்ஜுனா இது? நான் எதைச் சொன்னாலும் அப்படியே ஆமோதிக்கிறாயா?” என்று கேட்டார் கிருஷ்ணர். “கிருஷ்ணா, நான் உன் வார்த்தைகளில் அதிக நம்பிக்கை உள்ளவன். ஏனென்றால் என்னென்ன பறவைகளைச் சொல்கிறாயோ, அந்தந்தப் பறவைகளாகவே அவற்றை மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தவன் நீ. அதனால் நீ என்ன சொல்லுகிறாயோ, அது தான் சரி” என்று பதில் அளித்தான் அர்ஜுனன்.



“தங்குதன்” உலோகங்களின் ராஜா!



எந்த உலோகத்தையும் உடைக்கக் கூடிய, அறுக்கக் கூடிய உறுதியான உலோகம் தங்குதன் (tungsten). 1781இல் வில்ஹெம் ஷீல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட தங்குதன், இன்று நம் அன்றாட வாழ்வில்

பல்வேறு விதமாகப் புழங்கிக்கொண்டிருக்கிறது. தங்குதன் எல்லா உலோகங்களைப் போலவும் பூமிக்கு அடியில்தான் கிடைக்கிறது. ஆனால், மற்ற உலோகங்களைப் போல அல்லாமல் மிகக் கடினமான பாறைகளுக்கிடையே படிமமாக அது இருக்கிறது. தங்குதன் அதிகமாகக் கிடைக்கும் இடங்கள் எரிமலைப் பிரதேசங்களே. எரிமலைக் குழம்பினாலும் உருக்க முடியாத அளவுக்குக் கடினத்தன்மையுடையது தங்குதன். 1781இல் இந்தக் கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், “டங்ஸ்டன்” என்று பெயரிடப்பட்டது. பின்னர், 1783இல் ஜோஸ் மற்றும் .பாஸ்டோ என்ற ஸ்பெயின் நாட்டுச் சகோதரர்களால் wolframite எனும் இன்னொரு கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டபோதுதான் டங்ஸ்டனின்

நிஜமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது எனலாம். எனவேதான் இன்று டங்ஸ்டன் wolfram என்றும் அழைக்கப்படுகிறது. wolfram என்ற பெயரின் ஆரம்ப எழுத்தான டபிள்யூதான் தங்குதனின் இரசாயனவியல் பெயராக இருக்கிறது. பூமிக்கு அடியில் தங்குதன் மற்ற மூலகங்களுடன் கலந்து கிடப்பினும், அது பூமிக்கு வெளியே வரும்போதுதான் கடினமான பொருளாக மாற்றம் அடையும். கடினமான இதை மறுபடியும் உருகும் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்றால் மற்ற உலோகங்களைவிட அதிகமான வெப்பத்தில் சூடேற்ற வேண்டும்.

உரு மாற்ற முடியாத இந்தத் தன்மையினால்தான் இரும்பு மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களோடு இது கலக்கப்பட்டு, பல்வேறு எரிநிலையைத் தாங்கும் மின்சாதனங்கள் மற்றும் இராணுவ தளவாடப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இந்த உலோகத்தை உலகப் பிரசித்தமாக்கியது. மின்சாதனப் பொருட்களில் மின்குமிழ்கள், கண்டக்டர்கள், டி.வி பிக்சர் ட்யூப்கள், வக்யும் க்ளீனர்கள் போன்றவற்றிலும், இராணுவப் பயன்பாட்டில் புல்லட், ஏவுகணை, ரொக்கெட், பீரங்கி போன்றவற்றிலும் டங்ஸ்டன் அதிகம் பயன்படுகிறது. இன்னும் இந்த தங்குதனைப் பயன்படுத்தி சொமிக் பொருட்களை உடையாமல் உறுதியாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

வேலைவாய்ப்பின்மைக்கு ஹொலிவுட் விளாசல்!

முதலாளித்துவத்தின் இன்றைய அபத்தங்களையும் பொருளாதாரச் சரிவு, வேலையிழப்பு பிரச்சினைகளையும் எடுத்துக்கொண்டு நகைச்சுவையில் வெளுத்து வாங்கியிருக்கிறது இம்மாதம் திரைக்கு வந்திருக்கும் ஒரு ஹொலிவுட்டம். இரண்டு நண்பர்கள். இருவருமே நாற்பதுகளில் இருப்பவர்கள். விற்பனைப் பிரதிநிதிகளாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு உயரதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்கள் மண்டையில் குட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மனேஜர் பொறுப்பில் இருப்பவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு கம்ப்யூட்டர் தெரிந்திருக்கிறது. அதில் ஜால வித்தைகள் காட்டுகிறார்கள். இந்த தொழில்நுட்பம் இந்த நாற்பதுக்காரர்களுக்கு தெரியவில்லை. அதனால்

விழி பிதூங்கி நிற்கிறார்கள்.

இதை சமாளிப்பதற்காக இருவரும் பிரபல இணையத்தளமான கூகுள் நிறுவனத்தில் பயிற்சிக்கு சேருகிறார்கள். வகுப்புக்குச் சென்றால், அனைவரும் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சமமாக இவர்களும் படிக்கிறார்கள். சிறப்புத் தேர்ச்சியடைகிறார்கள்.

இப்போதுதான் அந்தக் கேள்வி எழுகிறது.

உண்மையில் பிரச்சினை நிர்வாகத்திடமா

அல்லது ஊழியர்களான இவர்களிடமா?

கம்ப்யூட்டர் தெரியும் என்பதாலேயே

உயரதிகாரியாக ஒருவர் அமரலாமா?

இந்தக் கேள்விகளை எழுப்பும் ஹொலிவுட்

படம் the internship. டிஜிட்டல் உலகில் ஏற்படும்

வேலை வாய்ப்பின்மை குறித்த சிக்கலை அலசும்

இந்த சீரியஸ் கதையை எந்தளவுக்கு சிரிக்கச் சிரிக்கச்

சொல்ல முடியுமோ, அந்த அளவுக்கு இறங்கி

அடித்திருக்கிறார்கள்.

நன்றாகத் தூங்கிவிட்டு வரும்பவரைப் பார்த்து, “நல்லா குடைவிட்டுத் தூங்கினாயா?” என்று கேட்போம். குறட்டைவிட்டுத் தூங்கினால் அது ஆழ்ந்த தூக்கம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

“குறட்டைவிட்டுத் தூங்குவவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை. குறட்டை ஒரு நோய்” என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம்.

நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். கலங்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லா விட்டால் உடலின் செயற்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.

குறட்டை ஏன் வருகிறது? நாம் முக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழல் வழியாக உள்ளே செல்லும் போது தடை ஏற்பட்டால் குறட்டை வரும். அந்தத் தடை ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

மூச்சுக் குழலில் உள்ள தசைகள் தளர்வடைவதால் அதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து போகும். மூச்சுக்குழலின் உட்புறம் குறுகிவிடும். இதனால் குறட்டை ஏற்படும்.

சிலருக்கு கழுத்து சிறியதாக இருக்கும். இதனால் கழுத்தின் உட்புறம் கொழுப்பு அதிகமாகப் படியும். இதனாலும் குறட்டை ஏற்படும்.

சிலருக்கு பிறவியிலேயே கீழ்த் தாடை உட்புறம் வளைந்திருக்கும்.

இதனால் மூச்சுப் பாதை குறுகலாகி விடும். இதனால் மூச்சுக் குழலுக்குள் காற்று சென்று வருவதில் பிரச்சினை ஏற்படும். இதனால் குறட்டை ஏற்படும்.

சிறுவர்களுக்கு ரொன்சில், அடினோய்ட் அலர்ஜி காரணமாகத் தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனால் மூச்சுப் பாதை குறுகலாகி குறட்டை ஏற்படும்.

எதனால் குறட்டை ஏற்பட்டாலும், அது நன்றாகத் தூங்குவதைக் கெடுத்துவிடுகிறது. சுவாசத்துக்குத் தேவையான காற்று கிடைக்காமல் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு ஏற்படுகிறது. எனவே குறட்டை விடுபவர்கள் அடிக்கடி

தூக்கத்தில்

இருந்து விழித்துக்

கொள்வார்கள்.

சீரான, தொடர்ச்

சியான தூக்கம்

இல்லாமல்

தவிப்பார்கள்.

நன்றாகத்

தூங்காததால்

உடலின்

செயற்பாடுகளில் சிக்கல் ஏற்படும்.

ஹோமோன்கள் சீராகச் செயல்படாது.

தைரோய்ட் பிரச்சினை, நீரிழிவு

நோய், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு

போன்றவை ஏற்படும்.

இதைவிட முக்கியமானது,

புற்றுநோய் வருவதற்கான காரணங்

களில் ஒன்று குறட்டை விடுவது

என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முயற்சிக்கலாம். முடியாத போது

அறுவைச் சிகிச்சை செய்து

சரிப்படுத்தலாம். உடல் பருமன்

உள்ளவர்களுக்கு, கழுத்துப் பகுதியில்

கொழுப்பு அதிக

மாகப் படிந்திருக்கும். அந்தக்

கொழுப்பை லேசர் சிகிச்சையின்

மூலமாக அகற்றிவிடலாம். எந்தச்

சிகிச்சையாலும் குறட்டை விடுவதை

சரி செய்ய முடியவில்லை என்றால்,

▶ எந்த ஒரு பேப்பரையும் ஏழு தடவைக்கு மேல் சரி பாதியாக மடிக்க முடியாது

▶ 86 முட்டைகளில் அடங்கியுள்ள சத்து 1 கிலோ தேனில் கிடைக்கும்.

▶ கொடியையுடைய எல்லாத் தாவரங்களும் வலது புறமாகத்தான் சுற்றி சுற்றிப் படரும்.

▶ உலகில் மிக அதிகமான மக்களை வாட்டி வதைக்கும் நோய் - பல்வலி.

▶ உலகின் முதல் மனிதன் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள் கூறுகிறது.

▶ இரத்தம் நம் உடலில் சுற்றி வர 60 விநாடிகள் தேவை.

▶ நமது கண்ணில் உள்ள விழிவெண் படலத்தில் மட்டும்தான் இரத்தம் பாயாது.

▶ இரத்தத்தின் முக்கிய பணி ஓட்சிசனை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்வதுதான்.

▶ உட்பை பரப்பி அதன் மீது ஒருவர் ஆடையின்றி படுத்தால் உயிர் போய்விடும்.

▶ ஒருவர் மருந்து சாப்பிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்தால் மருந்து வேலை செய்யாது.

▶ இடது கால் செருப்பைவிட வலது கால் செருப்புதான் விரைவில் தேயும்.

▶ முதன்முதலாக லத்தீன் மொழியில்தான் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டது.

▶ கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.

The Internship


Vince Vaughn



Owen Wilson

கதை, திரைக்கதை அமைத்து தயாரித்திருப்பதுடன் விற்பனைப் பிரதிநிதிகளில் ஒருவராகவும் நடித்திருக்கிறார் Vince Vaughn. இரண்டாவது வி.பி. யாக நடித்திருப்பவர் Owen Wilson. இயக்கம், Shawn Levy.

குறட்டையை தடுக்க ஒரு கருவி!



குறட்டை விடுவதைத் தடுக்க ஒரு கருவி உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.

தூங்கும்போது முகமூடியைப் போலுள்ள இந்தக் கருவியை மூக்கில்

பொருத்திக் கொண்டு தூங்கினால், குறட்டை வராது. இது எப்படி?

மூச்சுப் பாதையில் தசை அடைத்துக் கொண்டு குறுகலாகிவிடுகிறது. அத

னால் குறட்டை வருகிறது. இந்தக் கருவி

ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு

காற்றழுத்தம் தேவையோ, அந்த அளவு

அமுத்தத்துடன் மூச்சுப் பாதைக்குள்

காற்றை அனுப்பி வைக்கிறது. இதனால், உடலுக்குத்

தேவையான காற்று கிடைக்கிறது. எனவே

குறட்டைவிடாமல், எந்தத் தடங்கலுமில்லாமல் நன்றாகத் தூங்க

ஆரம்பிக்கிறார்கள்.

அதே சமயம் குறட்டைவராமல் தடுக்க, போதிய அளவுக்கு உடற்

பயிற்சிகள் செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

மதுப்பழக்கம், புகைப் பழக்கம் போன்றவற்றைக் கைவிட வேண்டும்.

தூக்க மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது. இவற்றை

யெல்லாம் சரியாகச் செய்து வந்தால் குறட்டை நோயை விரட்டிவிடலாம்.

அருகில் படுப்பவர்களும் நிம்மதியாகத் தூங்கலாம்.



உயர்வின் திசைமுகத்தில் நகரும் உயர்ப்புலம் மெதடிஸ்த தமிழ்க் கலவன் வித்தியாலயம்

ஆனைக்கோட்டை உயர்ப்புலம் கிராம வறிய மாணவர் களுக்கு பெரும் சவால்சூழ்ந்து மத்தியில் கல்வியறிவினைப் புகட்டிவரும் உயர்ப்புலம் மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் வித்தியாலயம் மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டது.

இவ்வித்தியாலயம் 1876 ஆம் ஆண்டில் மெதடிஸ்த மிஷனாரியினரால் ஏழைக் குழந்தைகளின் கல்வி அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கியது. 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 1974 இல் வகை இரண்டு பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுத் தற்போது தரம் 1 முதல் தரம் 11 வரையான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களின் விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத போதிலும் 1962 ஆம் ஆண்டு அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் எஸ்.மயில்வாகனம், எஸ்.செல்லையா, என்.சி.முருகேசு, க.சிற்றம்பலம், ப.தில்லைராசா, க.திருநாவுக்கரசு, ஆ.விவேகானந்தன், இ.புஷ்பரட்ணம் ஆகியோர் கடமையாற்றியுள்ளார்கள். 2011 ஆம் ஆண்டு முதல் கு.திலீபன் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

ஆரம்பம் முதல் வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் இந்தியப் பெரும் தலைவர் காமராஜரின் கருத்தான ஏழைக் குழந்தைகளின் ஒரே வழி பள்ளி ஆசிரியர்களே



என்னும் கோட்பாட்டுக்கு அமைவாக தியாக சிந்தை கொண்ட ஆசிரியர்களின் பணி இக்கிராமச் சிற்றார்களுக்கு கிடைத்த அரும் கொடையாகும்.

பல தசாப்தங்களைக் கடந்து நிற்கும் இவ் வித்தியாலயம் கற்றல் தேவைகளுக்குரிய குறைபாடுகளையும், சமூக இடப்பாடுகள் மத்தியிலும் விழிப்புணர்வுள்ள ஒரு சமூகத்தைக்கட்டியெழுப்புவதிலும் வெற்றி கண்டுள்ளது. என்றால் அது மிகையாகாது. கற்க கசடறக் கற்றவை கற்ற

பின் நிற்க அதற்கு தக” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கமைய கல்வியே மனித வாழ்வின் முழுமை என்கின்ற சிந்தனையை ஏற்படுத்திப் பல அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவமான நாட்டுக் கூத்தின் கலைஞர்களையும் உருவாக்கி கட்டுளைப்பின் சின்னமென வீறு நடைபோடுகின்ற வித்தியாலயம் என்பது பெரு மதிப்புக் குரியதே



பாடசாலை அதிபர் கு.திலீபன்

சிந்தனை விருட்சமாகுக என்னும் மகுட வாசகத்தினைத் தாரக மந்திரமாகக் கொண்ட இவ் வித்தியாலயமானது அண்மைக்காலமாக விரைவான வளர்ச்சி கண்டு வருவது அனைவரும் மனம் கொள்ளத்தக்க விடயமாகும். பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் காலை மாலை மற்றும் சனி ஞாயிறு தினங்களில் மேலதிக கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை


யான மாணவர்களின் தமிழ் தேர்ச்சி மட்டத்தை அடைவதற்கு மாணவர்களின் அறிவு மட்டத்துக்கு ஏற்ப நான்கு குழுக்களாகப் பிரித்து ஆசிரியர்களினால் பொருத்தமான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகளில் பாடசாலை நேரத்துக்குப் புறம்பான நேரங்களில் தொடர்கின்றது.

மாறிவரும் புதிய உலகத்தின் சவால்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்களின் உள்ளாற்ற ஆற்றல்களை விருத்தி செய்து புதிய சமுதாயத்தை உருவாக்குதல் என்னும் நோக்குடனும் கல்வியின் தேசிய சர்வதேச இலக்குகளுக்கும் இசைவாக மாணவர்களது இயலுமை இயலாமை என்பவற்றை இனம் கண்டு பொருத்தமான கற்றல் கற்பித்தல் கருமத் தொடரை முன்னெடுத்தல் என்னும் பணிக்கூற்றுடனும் இயங்கி வருகின்றது.

தற்போது இவ்வித்தியாலயத்தில் கணனி

ஆய்வு கூட வசதி, நூலக வசதி, அழகியல் பாடங்களுக்கான செயற்பாட்டறைகள், தரம் 1 முதல்தரம் 11 வரை சிறப்பான கவின் நிலை கொண்ட வகுப்பறைகள், இவற்றுக்கெல்லாம் மேலாக தலைமையின் வழி காட்டலில் தியாக சிந்தையோடு பணியாற்றும் ஆசிரிய குழாம். இவற்றினூடாக மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்த க.பொ.த. (சா/த) பரீட்சையில் யாழ். வலய பாடசாலைகளில் தமிழில் சித்தி சதவீதத் தரவரிசை நிலையில் மூன்றாவது இடத்தை இவ் வித்தியாலயம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும்



ஆர்வமுடன் பங்குபற்றி வருகின்றனர். உதாரணமாக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டிகளில் கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்டம், மாகாணம், எனப் பங்குபற்றி வெற்றிமீட்டியதுடன் பாட ரீதியான போட்டிகளிலும் தாமகவே முன்வந்து பங்கு பற்றுவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

பதினொரு மெய்வல்லுநர் போட்டிகளில் வலயத்தில் பங்குபற்றி ஐந்து போட்டிகளில் மாகாணத்துக்குத் தெரிவா



கியுள்ளனர்.

மலசலகூட வசதி, சுத்தமான குடி நீர் வசதி சுற்றுப்புற சுகாதாரம் என்பவற்றில் மேம்பாடுடையதாக இவ் வித்தியாலயம் திகழ்கின்றது. அத்துடன் உடல், உள, சமூக ஆன்மீக ஆரோக்கியத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருதல் கண்டு அயற்சமூகத்தினரும், அயற்சமூகம் தாண்டி வாழுகின்ற மக்களும் தங்கள் பிள்ளைகளை இவ் வித்தியாலயத்தில் சேர்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

என்றுமில்லாதவாறு இவ்வித்தியாலயத்தில் தரம் 1, தரம் 6 என்பவற்றிலும் ஏனையதரங்களிலும் அதிகமான மாணவர்கள் இணைந்து கொள்வது வித்தியாலயத்தின் வளர்ச்சியினை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.





முல்லைத்தீவு புது மாத்தளம் கிராமத்தில் உதவியற்ற 5 குடும்பங்களுக்கு புனர்வாழ்வு, புதுவாழ்வு அமைப்பினால் கோழி, ஆடு, தையல் இயந்திரம், வலை, போன்ற உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் சர்வேஸ்வரன் ஆகியோரினால் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன. (40)

ஆலயங்கள் மீதான தாக்குதல்; இன்று கண்டன உவர்வலம்

இந்து ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டிக்கும், ஆலய பெறுமதி மிக்க பொருட்கள் குறை யாடப்படுவதைக் கண்டித்தும், யாழ்ப்பில கண்டன உவர்வலம் இன்று நடத்தப்படவுள்ளதாக விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப் பாளர் அறிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலக்ஷ் செல்வக்கதிர்காமம் ஆலயம் மீது தாக்குதல் மேற்கொண்டு 19 விக்ரகங்கள் உடைத் தெறியப்பட்டுள்ளன.

அவற்றின் கீழிருந்த பல இலட்சம் பெறுமதி யான 25 பவுண் தங்கத் தகடுகள் குறையாடப் பட்டுள்ளன. இதே போன்று நாட்டின் பல பகுதிக ளிலும் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு குறை

யாடப்பட்டு வருகின்றன. இவற்றினைக் கண் டித்தே இந்தக் கண்டன உவர்வலம் இன்று காலை 9.00 மணிக்கு நல்லைக் கந்தன் ஆலயத்திலிருந்து கச்சேரி நோக்கிப் புறப்பட ஏற்பாடாகியுள்ளது. இந்த உவர்வலத்தின் இறுதியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கண்டன மகஜர் கையளிக்கப்படவுள் ளது.

எனவே, இந்தக் கண்டன உவர்வலத்தில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து ஆலய நிர்வாகிகள், இந்து மன்றம், இந்துக் குருமார் ஒன்றியம், சனசமூக நிலையம், ஆத்னம், ஆச்சிரமம், பல் கலைக்கழகம், கல்விவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற் சிக் கலாசாலை, மகளிர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் முதலான அமைப்புக் களைக் கலந்து கொள்ளுமாறு விஸ்வ இந்து பரிசத் அழைப்பு விடுத்துள்ளது. (06)

பதினெட்டு வருடத் தேடுதல் தாயாரை கண்டுபிடிக்க உதவியது

(திருநெல்வேலி)

கடந்த பதினெட்டு வருடங்களாகத் தன்னைப் பெற்றுவளர்த்த தாயாரைத் தேடிக்கொண்டிருந்த மகள் ஒருவர் கடைசியில் கைதடிமுதியோர் இல் லத்தில் அவரைக் கண்டுபிடித்தார்.

வன்னியில் தங்கியிருந்த இவர்களதுகுடும்பம் யுத்தத்தின் போது பலரைப் பறிகொடுத்ததுடன் ஒருவரையொருவர் விட்டுப் பிரியவும் நேர்ந்தது. நியதாஸ் தேவநேசன் (வயது-64) என்னும் வயோ திபப் பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அலைந்து திரிந்த பின்னர் கைதடி முதியோர் இல்லத்தில் இணைக் கப்பட்டார். கடந்த நான்கு வருட காலமாக இவர் இங்கு தங்கி இருந்தார்.

இந்நிலையில், வன்னியில் தனது ஐந்து பிள்ளைகளில் நான்கைப் பறிகொடுத்துவிட்டு எஞ்சிய

ஆண்பிள்ளையுடன் யாழ்ப்பாணம், மணியந்தோட் டத்தில் வந்து குடியேறிய இவரது எஞ்சலிற்றா என்னும் மகள் தொடர்ந்து தனது தாயாரைத் தேடிக்கொண்டிருந்தார். ஒருநாள் தெரிந்த ஒரு வரை சந்தித்தபோது அவரது தாயார் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதை அவர் மூலம் அறிந்து இல்லத்துக்கு ஓடோடிச் சென்றார் அங்கு தனது தாயாரைக் கண்டு கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.

தாயாரைத் தன்னுடன் கூட்டிச் செல்வதற்கு விரும்புவதாக மகள் தெரிவித்ததையடுத்து இல்ல அத்தியட்சகர் அதற்கான அனுமதியை அளித்தார். இதனைத் தொடர்ந்து தாயாரும் மகளும் ஒருவரை யொருவர் அணைத்தபடி செல்வதைப் பார்த்து அங்குள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்குக் கைசுப்பி வணக்கம் தெரிவித்து விடை கொடுத்தனர். (137)



தர்ம வாழ்வு

உலகம் என்பது ஒழுக்க விதிகளுக்கு கட்டுப் பட்டது. எந்த மனிதனும், அந்த விதிகளுக்கு அடங்கி நடக்காமல் இருக்க முடியாது.

சட்டம் படித்த வக்கீல்களால் மட்டுமே சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து விமர்சனம் செய்ய முடியும். அதுபோல் ஆன்மீக அறிவு பெற்றவர்களால் மட்டும் தான், ஒழுக்க விதிகளுக்கும் சரியான வியாக்கியானம் செய்ய முடியும்.

“சட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியாது: ஆகவே தவறு செய்து விட்டேன்” என்று யாரும் சொல்ல முடியாது சட்டம் தெரியாமல் மீறினாலும் தண்டனை உண்டு. அதுபோலவே, தர்மத்தை மீறுபவர்களும் தெய்வ சந்நிதா னத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாவங்கள் செய்தால் அதற்கான தண்டனையி லிருந்து யாரும் தப்பிவிடமுடியாது.

நமக்கு உதவி செய்தவர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். என்பது, தர்மவிதி களில் தலையானது நமக்கு உதவியவர்கள் கோபத்தில் ஏதாவது சுடுமொழி சொல்லிவிட்டாலும், நன்றி மறந்து நாமும் கடுமையான வார்த்தைகளில் பதில் சொல்லக் கூடாது. இந்தக்

பண்பை பாரதக் கதையில் தர்மர் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

கௌரவர்கள் எத்தனையோ தீமைகள் செய்த போதிலும் தர்மர் பொறுமையாக அவற்றைத் தாங்கிக் கொள்கின்றார். விராட மன்னன் தீமை செய்கின்ற போதும், அவன் செய்த நன் மையை எண்ணி பொருமை காட்டும் படி மீமைக கேட்டுக் கொள்கிறார். இதற்கு மாறாக துரியோ தனன் தன்னுடைய பலத்தில் அசாத்தியமான நம்பிக்கை வைத்து, தீமைகளைத் தாராளமாகச் செய்கின்றான். தெய்வ ஆற்றலில் அவன் நம்பிக்கை வைக்காததால் தன்னுடைய முயற்சிகள் அனைத்திலும் அவன் தோற்றுப் போகிறான்.

தர்மர், எதிரிகளிடம் நேசக்கரம் நீட்டினாலும், எந்த நிலைமையினையும் சமாளிக்கும் வகையில், நட்பு மன்னர்களின் உதவியினையும் தயாராகப் பெற்று வைத்துக் கொள்கிறார்.

செய்நன்றி மறவாமைக்கும் பண்பான நடத்தைக்கும் தருமர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.

சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல்

2013 - 2014

குரு பெயர்ச்சி

பலிகள்

மீனம்:

புரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர் நீங்கள். குரு இப்போது 4ஆவது வீட்டில் அமர்கிறார். முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு 4இல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். தகுந்த அனுமதிகள் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வங்கிக் கடனும் தாமதமாகவே கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சு வலி, கை, கால் வலி வந்துபோகும். பண வரவும் உண்டு; செலவும் உண்டு. வாகன இன்கூரன்ஸ் போன்றவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள். விபத்துகள் வந்துபோகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை குறித்து நல்ல பதில் வரும். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்க்கவும்.

குருபகவானின் சஞ்சாரம்: 28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன - பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு பதவியில் இருப்பவர்களின் உதவியால், தடைப்பட்ட காரியங்களை சாதிப்பீர்கள். புதிய இடத்தில் வீடு - நிலம் வாங்கலாம் என முயற்சிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்தை பெறுவதில், தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் மதிப்பு - மரியாதை கூடும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு எழும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு.

29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை, உங்களின் ராசிநாதனும் - ஜீவனாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்கிறார். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூடிவரும். பிள்ளைகளின் கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற கட்டட பணியை மீண்டும் தொடங்குவீர்கள். பங்கு மூலம் பணம் வரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூச நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்கரத்தில் செல்வதால் வசதி - வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.

வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, இரசாயன, பிளாஸ்டிக், ஓட்டோ மொபைல் வகைகளால் லாபம் வரும். உத்தியோகத்தில் வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருக்கும். சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகக் கிடைக்கும்.

கன்னிப்பெண்கள், தங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினருக்கு, பணவரவு சுமார்தான். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகள் தடைகள், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அலைக்கழிப்பை தந்தாலும் இறுதியில் மனத்தெளிவும் முன்னேற்றமும் தருவதாக அமையும்.

பரிகாரம்: துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.

டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி

(கொழும்பு)

டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கவேண்டிய இலங்கையைச் சேர்ந்த பத்து மருத்துவ நிபுணர்களுக்கு தாய்லாந்தில் விசேட பயிற்சி அளிக்கப்படவிருப்பதாகவும், இவர்களில் ஐவர் சிறுவர் நோயியல் சிகிச்சை நிபுணர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ. எம்.டி.வன்னிநாயக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டிலுள்ள நூறு பிரதான ஆஸ்பத்திரிகளில் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவேண்டிய கண்காணிப்பு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு நவீன உபகரண வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. என்றாலும் சுகாதார

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் இப்பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப் பிரிவுகளில் கடமையாற்றும் டொக்டர்கள், தாதியர் உள்ளிட்ட சகல ஊழியர்களுக்கும் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிப்பது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் டெங்கு நோயாளர்களின் இரத்த சிறு தட்டுக்களின் அதிகரிப்பு தொடர்பாக மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இப் பிரிவுகளில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் டெங்கு நோயி

னால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்துள்ளது.

இதனை மேலும் குறைப்பதை நோக்காகக் கொண்டே இப் பிரிவுகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தை கையில் எடுப்பவர்களால் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு

மெல்கம ரஞ்சித் ஆண்டகை கவலை



நாட்டின் சில இடங்களில் நடக்கும் தாக்குதல்கள், இடையூறுகள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களைத் தான் வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்குக் காரணம் சிலர் சட்டத்தை தமது கையில் எடுத்து செயற்படுவதுதான் என

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சில சம்பவங்களின் போது சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ள வணக்கத்திற்குரிய கர்தினால், , கெட்ட எண்ணம், கோபம், குரோதம், சண்டித்தனம் ஆகியன தலைத்துக்கியுள்ளதன் காரணமாக வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மனிதன் தற்போது பெயருக்காகவே சமய சம்பிரதாயங்களை பின்பற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

15வயது சிறுமிக்கு திருமணம் தடுத்து நிறுத்திய பட்டதாரி

(திருகோணமலை)

திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பட்டதாரியொருவர் திருமணம் செய்து கொள்வதற்கு தயாராகவிருந்த சிறுமியை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பிவைத்த சம்பவமொன்று வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கன உத்தியோகத்தரான பட்டதாரி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடுத்துநிறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சிலம் பற்றுப் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான 15 வயது சிறுமிக்கும் 18 வயதான இளைஞனுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருமண ஏற்பாடுகள் தொடர்பில் அப்பிரதேச சிறுவர் பாதுகாப்புக் குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த பிரதேச செயலக திட்டமிடல் கிளையின் பட்டதாரி உத்தியோகத்தர் உடனடியாக சிறுமியின் வீட்டுக்கும்

இளைஞனின் வீட்டுக்கும் சென்று அவ்விருவரின் பெற்றோர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடிய துடன் சிறுமிக்கும் குறித்த இளைஞனுக்கும் சிறுவயதில் திருமணம் செய்வதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக உணர்வுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோரும் சம்பந்தப்பட்ட இளைஞனும் தங்கள் மீதான சமூகப் பொறுப்புக்களை உணர்ந்துகொண்டதுடன் சிறுமி மீண்டும் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை

செய்து கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.

அதனடிப்படையில் சிறுமி மீண்டும் தனது கல்வியைத் தொடர்வதற்காக பாடசாலைக்குச் செல்வதுடன் குறித்த இளைஞன் மத்திய கிழக்குக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல உத்தேசித்துள்ளார்.

இந்த விடயத்தில் அத்த அக்கறை எடுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரி உத்தியோகத்தரை சிறுவர் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர்.

தென்மராட்சி வலய பாடசாலைகளின் கணிதமட்டப் போட்டி முடிவுகள்

தென்மராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே அண்மையில் நடத்தப்பட்ட கணிதமட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு

இப்போட்டி தரம் 6 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தரம் - 6

இராஜரண்டன் நிதர்ஷன் வரணி ம.வி, ஜெகநாதன் ஜெயதீஸ் வரன் மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம், பாலேந்திரன் இந்துஜன் வரணி மகா வித்தியாலயம்.

தரம் - 7

இராசேந்திரா லுக்காயினி சாவகச்சேரி இந்துக் கல்லூரி, தன ராஜா சுந்தரபவன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, பரமேஸ்வரன் பவினயா மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலயம்.

தரம் - 8

சிவசுந்தரலிங்கம் தனுஜன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, அச்சுதன் கீர்த்தனன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, தெய்வ யோகானந்தன் சயுஜா சாவகச்சேரி இந்துக் கல்லூரி.

தரம் - 9

தெய்வேந்திரன் இருசன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சுப்பிரமணியன் சுபாசன் நாவற்குழி மகா வித்தியாலயம், அன்னலிங்கன் கௌசிகன் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி.

தரம் - 10

ரவிக்குமார் விஜய் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, நகுலேஸ் வரன் வர்னராஜா சாவகச்சேரி இந்துக் கல்லூரி, ஜனார்த்தனன் யதுர்சனா நாவற்குழி மகா வித்தியாலயம்.

தரம் - 11

பரமேஸ்வரன் சுதர்ஷன் மட்டுவில் கமலாசனி வி, சிவப்பிரகாசன் கார்த்திகா சாவகச்சேரி இந்துக்கல்லூரி, சிறிறங்கன் சிவஜா சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

தொழில்நுட்பவிழிப்புணர்வும் மடிக்கணனி வழங்கலும்



துணுக்காய் வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கான தகவல் தொடர்புடைய தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு கொழும்பு பல்கலைக் கழக இந்து மன்ற மாணவர்களால் கடந்த 30ஆம் திகதி நடத்தப்பட்டது.

தொடர்ந்து வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.மாலினி வெளிற்றும் தலைமையில் நடைபெற்ற மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வில் செறண்டிப் சிறுவர் இல்லப் பணிப்பாளரால் 6 பாடசாலைகளுக்கான மடிக்கணனிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளினால் இம்மடிக்கணனிகளின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வலய கல்விசார் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஐ.தே.கவின் அரசியல்யாப்பு பேச்சுவார்த்தை நடத்தியார்

ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில், அந்தக் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி இதனைத் தெரிவித்துள்ளார். அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார பரவலாக்கல் உள்ளிட்ட விட

யங்களை கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தமது உத்தேச அரசியல் யாப்பை அறிமுகம் செய்துள்ளது. தமது கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இந்த அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த அரசியல் யாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹசன் அலி, ஐக்கிய தேசிய

கட்சியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தங்களை அணுகவில்லை என்றும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.




புளியங்குளம் புகார் நாகதம்பிரான் ஆலயவருடாந்த பொங்கல் விழா கடந்த திங்கட்கிழமை மீகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பொங்கல் வழிபாடுகளும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற அடியார்கள் பால்காவிடி, பறவைக்காவிடி எடுத்ததனையும் காணலாம். இப்பொங்கல் வழிபாட்டில் ஒரு கிடைசத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

05. கனவுரு வடிவமான திண்மப் பொருள் ஒன்றைக் குறிப்பிடுக?
06. நிழற்றப்பட்ட பகுதியை தசம எண்ணில் தருக?
07. ஒரு குறித்த பாடசாலை பிள்ளைகள் விரும்பும் விளையாட்டுக்கள் பற்றிய தகவல்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

பாடசாலை	பிள்ளைகளின் எண்ணிக்கை	
	ஆண்	பெண்
கிரிக்கட்	115	65
நெற்போல்	00	100
வொலிபோல்	60	25
எல்லே	75	15

08. ஆணி அறையப்பட்ட சதுரப்பலகையில் இறப்பரட்டியினால் பின்வரும் உரு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் உருவின் பரப்பளவு யாது?
- (இரு ஆணிகளுக்கிடையிலான நீளம் 1cm எனக் கொள்க)



09. வரிப்படத்தில் காணப்படும் பென்சிலின் நீளம் யாது?

10. நகரமொன்றிலுள்ள மொத்த சனத்தொகை 20,506 ஆகும். அங்கு பெண்களையும் விட 4,280 ஆண்கள் அதிகமாக உள்ளனர் எனின் அங்குள்ள பெண்கள் எத்தனை பேர்?

11. ஒரு மோட்டார் கார் பயணித்த தூரம் மானியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
- மோட்டார் கார் இன்னும் 100km சென்ற பின் மானி காட்டும் வாசிப்பு எவ்வாறு அமையும் என்பதை அருகிலுள்ள கட்டங்களில் குறிப்பிடுக.

12. 2.5/ பெற்றோலுக்கான விலை 250 ரூபா ஆகும். எனின் 1/ பெற்றோலின் விலை யாது?

13. வியாபாரி ஒருவர் 10 நாட்களில் 850kg மரக்கறி விற்பனை செய்துள்ளார். அவர் தினமும் சமமான அளவு மரக்கறியை விற்பனை செய்தார் எனின் ஒரு நாளில் விற்பனை செய்த மரக்கறியின் நிறை என்ன?

விடைகள்

- (01) 1. மடமை 2. நூல் / ஏடு 3. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 4. மேல்மாகாணம் 5. புத்தக வியாபாரிகள் சங்கம் 6. 10 (02) 1. ர 2. ந 3. ள 4. ரி 5. ண 6. ர (03) 1. பழக்குப்பயப்பாதை! 2. அறிவாளிகள் அமைதியாக இருப்பர் (04) 1. ஊர்க்குவி பருந்தாகுமா? 2. அம்மியும் நகரும் 3. காக்கை அன்னமாகுமா? (05) 1. தயவுசெய்து இங்கே வா 2. மீண்டும் வாருங்கள் (06) 1. தேநீர் குடிக்கவும். 2. காலையில் குளிக்கவும். (07) 1) பாரஞ்சம்பி 2) கப்பி 3) குலா 4) நீர்ப்பம்பி (08) 1) 1. பதுளை 2. மொனாராகலை 2) 1. சங்கிலித்தையல் 2. கம்பளித்தையல் (09) 1. 2 2. 1 3. 2 4. 2 5. 3 6. 3 7. 1 8. 4 9. 2 10. 2 11. 3 12. 2 13. 1 14. 3 15. 1 16. 4 (10) 1. யாப்புகல அரண் 2. ஜெத்தவனாராம சிற்பம் 3. கற்பாலம் 4. இசுருமுனிய சிற்பம் (11) 1. 1) 08 2) 09 2. 3 3. 5 4. 5. தீப்பெட்டி/ செங்கல் 6. 0.4 7. 1) 85 2) 205 8. 17 9. 8cm 10. 8113 11. 0.9 0.9 12. ரூப 100 13. 85kg

தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சை - 2013



கல்வி மூலம்

பிரபல ஆசிரியர்களின் தொகுப்பு

1.30 மணி

(1) பின்வரும் சவரொட்டியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

வாருங்கள்!

அறிவைத் தேடுங்கள்-

கொழும்பு சர்வதேச புத்தகக்கண்காட்சி - 2012

காலம் :

செப்ரெம்பர் 19 முதல்

செப்ரெம்பர் 28 வரை

இடம் :

பண்டாரநாயக்க சர்வதேச

மாநாட்டு மண்டபம் - கொழும்பு 07

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.



புத்தக வியாபாரிகள் சங்கம்

1. அறிவு எனும் சொல்லின் எதிர்சொல்லை தருக?
2. புத்தகம் எனும் சொல்லின் ஒத்த சொல்லை தருக?
3. புத்தகக்கண்காட்சி எவ்விடத்தில் இடம்பெறுகிறது?
4. கொழும்பு நகரம் எம்மாகாணத்தில் அமைந்துள்ளது?
5. புத்தகக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் யார்?
6. தொடர்ந்தேர்ச்சியாக எத்தனை நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்?

(2) கூண்டில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி சொற்களின் இடைவெளிகளைப் பூர்த்தி செய்க.

1. ச.....ணாலயம்
2. மெய்வல்லு.....ர்.
3. கள்.....ங்கபடம்.
4. சி.....ப்பு
5. வர்.....ம்.
6. வியாபா.....ம்.

(3) பின்வரும் தொடர்களுக்கு கருத்தினை எழுதுக.

1. காகம் திட்டி மாடு சாகாது
2. நிறைகுடம் தளம்பாது

(4) பழமொழிகளின் மீதிப்பகுதியை எழுதுக.

1. உயர உயரப் பறந்தாலும்
2. அடிமேல் அடி அடித்தால்
3. கங்கையில் மூழ்கினாலும்


(5) கருத்தினை தமிழில் எழுதுக.

1. Please come here 2. Come again

(6) கருத்தினை தமிழில் எழுதுக.

1. தெய்வம் 2. உதேய நாள்

(7) பன்மைக்காலத்தில் நீரைப்பெற்றுக்கொண்ட முறையை உரிய படங்களின் கீழ் எழுதுக.



(8) வினாக்களுக்கு விடை தருக.

1) ஊவா மாகாணத்தில் அமைப்பு பெற்ற மாவட்டங்கள் 2 ஐக் குறிப்பிக.

1. 2.
- 2) அலங்காரத்தையல் வகை இரண்டைக் குறிப்பிக.

(9) மிகச்சரியான விடைகளின் கீழ் கோடுக.

1. புராதன பூங்காபோதி மரம் உள்ள இடம்.

1. பொலன்நறுவை 2. அநுராதபுரம்

2. ருவன்வெளிசாய மகாதாபியை அமைப்பதற்கு காரணமாக இருந்த அரசன்.

1. திட்டைக்குறுவை 2. எல்லாளன் 3. மகாசேனன்

3. கட்டட தொழிலின் போது பொருட்களை காவுவதற்கு பயன்படுத்தும் உபகரணம்.

1. கிரேன் 2. வில்பிரோ 3. மண்வெட்டி 4. பரம்புகட்டை

4. வேலைகளை இலகு படுத்தும் வழிகளில் கவர்வலை பயன்படுத்துவதன் நன்மை.

1. விரைவு 2. சக்திசூறைய 3. கடினத்தன்மை 4. நேர்ச்சிக்கமை

5. நுகர்திற பயன்படுவது.

1. வண்டி இழுப்பதற்கு 2. நிலத்தைக்கிளவுவதற்கு

3. ஏரை இணைப்பதற்கு 4. மாடுகளை கட்டுவதற்கு

6. நரம்புத்தையலின் பிரயோகம்.

1. உடைகளின் கரைகளை தைப்பதற்கு 2. பூக்களை தைப்பதற்கு

3. பூக்காய்களை தைப்பதற்கு 4. துணித்துண்டுகளை முட்டுவதற்கு

7. நரம்பு எனும் உபகரணம் பயன்படுத்தப்படும் தொழிற்சாலை.

1. அகழ்வுத்தொழில் 2. மீன்பிடித்தொழில் 3. உருக்குத்தொழில் 4. கட்டடத்தொழில்

1. இலங்கை வாழ் பெளத்த மக்களின் புனித நூல் எது?

1. வேதாசமம் 2. பகவத்கீதை 3. பைபிள் 4. திரிபிகம்

09. ஈட்டி எறிதல் விளையாட்டானது ஒரு

1. சவட்டு நீகழ்ச்சியாகும்
2. மைதான நிகழ்ச்சியாகும்
3. குழுவிலையாட்டாகும்
4. சோடி விளையாட்டாகும்.

10. பின்வருவனவற்றுள் பூக்கக்கடிய தாவரம் எது?

1. மடுப்பனை 2. சாத்தாவாரி 3. பன்மை 4. பாசி

11. காந்தத்தண்டொன்றை நோக்கி கவரப்படும் பொருள் சோடி

1. பித்தளையும் இதும்பும்
2. அலுமினியமும் பித்தளையும்
3. இதும்பும் உருக்கும்
4. இதும்பும் அலுமினியமும்

12. ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே கிட்டிப்பள்ளம் பம்பரமும் கிறுக்கியடிக்கப்

1. பம்பரமட்டல் 2. கிட்டிப்பள்ளம் 3. எல்லே 4. நொண்டிவிளையாட்டு

13. படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டடமாவது.

1. இலங்கையின் புதிய பாராளுமன்றம்
2. இலங்கையின் உயர் நீதிமன்றம்
3. இலங்கை வர்த்தகவல்லயம்
4. சதந்திர சதுக்கம்

14. இரு மின்சுற்றிலும் ஒளிக்கடிய மின்குமிழ் எச்சுற்றில் காணப்படுகிறது.

1. A யிலும் B யிலும்
2. B யில் மாதிரி
3. A யில் மாதிரி
4. கூறமுடியாது


15. விளையாட்டுப்போட்டிகளில் வீரர்களது இழந்த சக்தியை உடனடியாக மீட்டிக்கொள்வதற்கு வழங்கப்படுகிறது.

1. குளுக்கோசு 2. நீர் 3. நிறையணவு 4. குளிர்பானம்

16. இலத்தூக்கான மின் இணைப்பை பெற்றுக்கொள்ளச் செல்ல வேண்டிய இடம்.


1. மாவட்டச் செயலகம்
2. பிரதேசசபை அலுவலகம்
3. அஞ்சல் அலுவலகம்
4. இலங்கை மின்சார சபை

(10) பின்வருவனவற்றின் பெயர்களை குறிப்பிக.




(11) பின்வரும் கணித வினாக்களுக்கு விடை தருக.

1. இவ்வருவில் காணப்படும் ஆகக் கூடிய
2. சதுரங்கள் எத்தனை?

2. $1.5 + 0.5 + 1 = \dots\dots\dots$ வெற்றிடத்தில் வரவேண்டிய விடையை எழுதுக.

3. குறிப்பிட்ட இலக்கம் ஒன்றை அதே இலக்கத்தால் பெருக்கி அதனுடன் 9 ஐக் கூட்டி 15 கழித்துடன் 19 விடையாக வந்தது எனின் பெருக்கப்பட்ட இலக்கம் எது?

4. இதில் 0.7 ஐ நிறுற்றிக்காட்டுக.



விசேட வினாத்தாள் |

தரம் 05 - 2013

கல்விமூலம்

விசேட வினாத்தாள் |

தரம் 05 - 2013

கல்விமூலம்

தமிழகத்திற்கு சார்பான அரசு

அமுத்தவருடம் மத்தியில் அமையும்

நம்பிக்கை கொள்ளும் ஜெயலலிதா



தமிழக அரசுக்கு இணக்கமான அரசு மத்தியில் அடுத்த ஆண்டு அமையும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உயர்திறன் மையமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்கான அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை என்றார்.

அப்படிக்கிடைக்கவில்லை



என்றாலும் கூட, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பின் தமிழகத்திற்கு இணக்கமான ஆட்சி மத்தியில் அமையும். அப்போது இந்த மருத்துவமனை உயர்திறன் மையமாக அங்கீகரிக்கப்படும் என்று மருத்துவமனை இயக்குநர் சாந்தாவிருகு உறுதி அளிப்பதாக முதலமைச்சர் கூறினார்.

நிறுத்தப்படுகிறது தந்திச்சேவை


இந்தியாவில் 1855 ஆம் ஆண்டு தந்திச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990ஆம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

தகவல் தொழில் நுட்பத்தின் அகர வளர்ச்சியின் காரணமாக தந்திச் சேவையின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பி.எஸ்.என்.எல் தந்திப் பிரிவின் பொது மேலாளர் ஷமீம் அக்தார் வழங்கியுள்ளார்.

இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15 ஆம் திகதிக்குப் பின்னர் தந்திகளை பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கான தந்திச் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் வேதாரணியத்திலிருந்து நீராவியடியில் குடியேறிய விநாயகர்



கர்ணபரம்பரைச் செய்திகளின்படி ஸ்ரீ ஜெயநீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம் இந்தியா காரைக்காலிலிருந்து வேதாரணியம் வழியாக நீராவிப் பகுதியில் குடியேறிய பெரும் நிலக்கிழாரும் வணிகருமான பூதர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது.

அவர் வரும் போது தமது குலதெய்வமான, இராவணனை கொன்றதனால் ஸ்ரீ இராம பிரானை பீடித்த பிரமகத்தியை உதைத்து நீக்கிய திருமறைக்காடு வீரகத்தி விநாயகரையும் தம்முடன் கொண்டு தமது இல்லத்திற்குப் பக்கத்தில் மண்குடிசையில் ஸ்தாபித்தார்.

ஒல்லாந்தர் அரசில் திறைசேரித்தலைவராக இருந்த பூதரின் மகன் பூலோக முதலியார் தனதும் தனது பிற் சந்ததியினரதும் ஊர்ப்பொதுமக்களினதும் ஆன்ம இலாபம் கருதி தனது குலகுரு மார்களான வேதாரணியக் குருக்களை வேதாரணியத்தில் இருந்து வரவழைத்து தமது வீட்டின் பக்கத்தில் அவர்கள் வசிக்க காணியும் கொடுத்து அவர்களை நன்கு பராமரித்து வந்தார்.

அவருக்குப் பின் அவர் பௌத்திரன் சிவகுருநாத முதலியாராலும் அவருக்குப்பின் ஆங்கில அரசில் கச்சேரியில் சிறாப்பராகக் கடமையாற்றிய Gate Mudaliar (இராசவாசல்)

இருநாத முதலியாராலும் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டது. இவர் காலத்தில் ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக அவர் செங்கட்டிகளாலும் சுண்ணாம்பாலும் இவ்வாலயத்தைக் கட்டுவித்தார்.

அவருக்குப்பின் அவர் மகன் சம்பந்தநாத முதலியாராலும் அவருக்குப்பின் அவர் மக்களாலும் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு வந்தது.

நீராவியடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை முன்னிட்டு இவ் ஆக்கம் பிரசுரமாகின்றது

அம்மக்கள் காலத்தில் இவ்வாலயத்தின் கருவறை அர்த்தமண்டபம், சண்டேஸ்வரர் சந்நிதி என்பன வெள்ளைக் கற்களால் கட்டப்பட்டன. கடைசி மகன் இராமநாதமுதலியாரின் மகன் சம்பந்தநாதர் ஆலயத்திற்கு மணிக்கோபுரம் அமைப்பித்தார்.

இரண்டாவது மகன் இராசநாதமுதலியார் மகன் (சம்பந்தநாதருடைய ஒன்று விட்டசகோதரி) செல்லம்மா வைத்திலிங்கம் ஆலயப் பொறுப்பை ஏற்றதும் தமது காணியின் சுமார் 50 பரப்பை ஆலயத்துக்கே கொடுத்துவிட்டார். அவர் விருப்பை நிறைவேற்ற அக்காணிகளை விற்று நீராவிப் பிள்ளையாருக்கு அழகிய சொக்கட்டான் மண்டபம், திருவாசி மண்டபம், வசந்த மண்டபம், ஐந்து நிலை இராஜ கோபுரம், சுற்று மண்டபங்கள் என்பன கட்டப்பட்டன.

செல்லம்மாவின் தம்பியார் சம்பந்தநாதர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அலங்காரத் திருவிழா இன்று அவர் மருமகன் இராசநாதர் முதலியார் காலத்தில் கொடிமரம், தேர் என்பன அமைக்கப்பட்டு மகோற்சவமாக வளர்ந்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தம் தொடருமென்கிறார் சிதம்பரம்

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



பிட்டார்.

நிதிப்பற்றாக்குறையைப் போக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார். பொருளாதாரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைவிட தற்போது வலுவாக இருப்பதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது உலகம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ப.சிதம்பரம் உறுதிபடக் கூறினார்.

உடல் நலக்குறைவினால் கவிஞர்வாலி மருத்துவமனையில்


(சென்னை)

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சகத்திணைல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று தினங்களுக்கு முன் முச்சகத் திணைல் ஏற்பட்டது.

உடனே அப்பலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை



அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் முன்னேற்றம்

தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாலியின் உடல் நிலை குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வாழ்க வளமுடன்

பெயர்: **ஐ. சாதோக்**

முகவரி: **57, ஆறாம் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்.**

அகவை 8 இல்

பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்

வாழ்க வளமுடன்

பெயர்: **மு. பாருஜா (துளசி)**

முகவரி: **1ஆம் கட்டை, கல்வாயல், சாவகச்சேரி.**

அகவை 4 இல்

பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்

வாழ்க வளமுடன்

சீறாரின் பெயர் :

முகவரி :


பிறந்த ஆண்டு :

கூப்பன்கள் ஐந்தும், புகைப்படமும்

பெற்றோர் கையொப்பம்

உங்களது பத்து வயதுக்குட்பட்ட சிறார்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் "தீனமுரசு" தினப்பதிப்பும் இணைகின்றது. உங்களது சிறாரின் புகைப்படத்துடன் கீழ்வரும் கூப்பன்களில் ஐந்தினை நிரப்பி எமக்கு அனுப்பி வையுங்கள். தீனமுரசு தினப்பதிப்பு உங்கள் அன்புச் செல்வத்தின் பிறந்த நாளன்று புகைப்படத்துடன் கூடிய பிறந்த நாள் செய்தியைப் பிரசுரிக்கும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.

ரஷ்யாவின் எதிர்ப்பை அடுத்து சிரிய யோரில் திடீர்திருப்பம்



(மொஸ்கோ)

சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப்போரில் புதிய திருப்பமாக அதிபர் ஆஷாத் திற்கு எதிரான கருத்துக்களை ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளதனால் அங்கு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரிய நாட்டில் 2 ஆண்டு

களாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அரசை எதிர்த்து புரட்சிப்படை போரிட்டு வருகிறது. சிரிய அதிபர் பசார் அல் ஆசாத் துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. ஆனால் ரஷ்யா மட்டும் சிரிய அதிபருக்கு ஆதரவாக இதுவரை இருந்து வந்தது ஆனால் திடீரென ரஷ்யாவும் சிரியாவுக்கு எதிராக மாறியிருக்கிறது.

சிரிய அதிபர் பசார் அல் ஆசாத் துக்கு எதிராக, ரஷ்யா அதிபர் புதின் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும் போது, 'சிரியாவில் காலப்போக்குக்கு ஏற்றமாதிரி உரிய மாற்றங்களை அதிபர் செய்யாததே இப்போதைய பிரச்சினைக்கு

காரணமாகும். எனவே அவர் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும்.

சிரியாவில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக் கூடாது. என்றார். சிரியாவுக்கு ரஷ்யா திடீரென எதிர்ப்புத் தெரிவித்திருப்பது சிரிய அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒரு சில அரசு நாடுகள் மட்டுமே சிரியாவுக்கு ஆதரவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்து மோதலினால் பேச்சுவார்த்தை இரத்து



தென்கொரியாவுடன் நல்லுறவைக் காக்க வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சரிசமமான அதிகாரிகளை பேச்சு வார்த்தைக்கு நியமிப்பதில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரிய நாடுகளுக்கிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னிற்கு நெருங்கிய மூத்த அதிகாரி தென் கொரியாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு அதிகாரி வருவார் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட கருத்து மோதலினால் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வியடைந்தது. இந்தப் பேச்சு வார்த்தை நடந்திருந்தால் மூடப்பட்ட கேசாங் தொழிற்புங்கா மீண்டும் திறக்கப்பட்டு, இரு நாட்டு தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு திரும்பக் கிடைக்கும் என்று தென்கொரியா நம்பியுள்ளது.

கிரேக்க அரசால் நிறுத்தப்பட்டது தேசிய தொலைக்காட்சி சேவை

— சிக்கனத்தைப் பேண முயற்சியாம்


கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை முடிவிட்டது.

அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்தசெவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக் கண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஹெலனிக் புரோட்காஸ்டிங் காப்பரேஷனுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான வர்கள் கூடியுள்ளனர்.

இந்த ஒளிபரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற நிதிச் செலவுகள் ஒரு ஊழலுக்கு நிகரானவை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர்



தெரிவித்துள்ளார்.


இந்த நிறுவனத்தின் 2500 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுவதுடன், அந்த

நிறுவனம் சிறிய அளவில் சுயாதீன பொது ஒளிபரப்பாளர்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது அதில் வேலைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வத்திக்கான் நிர்வாகத்தில் ஊழல், ஓரினச் சேர்க்கை - பாப்பரசர் பிரான்சிஸ் கவலை

வத்திக்கான் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அங்குள்ளவர்களில் சிலர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், பாப்பரசர் பிரான்சிஸ், வருத்தம் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான பாப்பரசர் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களோடு,



இரண்டு நாட்களுக்கு முன், உரையாற்றினார். அப்போது, வத்திக்கான் நிர்வாகத்தைப் பற்றியும், அங்குள்ளவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும் வருத்தத்துடன் தெரிவித்தார். நேர்மை மற்றும் தூய்மையின் அடையாளமாக இருக்க வேண்டிய, வத்திக்கான் நிர்வாகிகளிடம், கறை படிந்துள்ளதாக கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து, பாப்பரசர் பேசியதாவது: வத்திக்கான் நிர்வாகத்தில், மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து, நிர்வாகிகள் கவலைப்படுவதில்லை. மேலும், இங்குள்ள சிலர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வத்திக்கான் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளின் இந்தச் செயற்பாடுகள், வருத்தம் அளிப்பதாக உள்ளது. கூடிய விரைவில் இவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். என பாப்பரசர் தெரிவித்தார்.

தடையை மீறிய பாராட்டு விளம்பரம் அரச அதிகாரியின் பதவி பறிபோனது பாகிஸ்தான் பிரதமர் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தடையை மீறி, பாராட்டு விளம்பரம் கொடுத்த, மூத்த அதிகாரி, அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில், கடந்த மாதம், 11ஆம் திகதி நடந்த, நாடாளுமன்றத் தேர்தலில், நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நவாஸ் ஷெரீப்புக்கு பாராட்டுத் தெரிவித்து, பாகிஸ்தானிய பத்திரிகைகளில், முழுப்பக்க விளம்பரங்கள் வந்த வண்ணமுள்ளன. இதில், அரசு மற்றும் பொதுத்துறைகளின் சார்பிலும் ஏராளமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.

இது குறித்து, பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், எனக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக, அரசு பணத்தை வாரி இறைப்பதை நான் விரும்பவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இது போன்ற தேவையில்லாத செலவுகள் செய்வதை, தவிர்க்க வேண்டும். மீறி விளம்பரம் செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாகிஸ்தானிய காவல்துறை, பெற்றோலியத் துறை, நிதித்துறை உள்ளிட்டவை, சாலை ஓரங்களில், நவாஸ் ஷெரீப்பை வாழ்த்தி ஏராளமான பேனர்கள் வைத்துள்ளன. இவற்றை அகற்றும் படி உத்தரவிடப்பட்டது. பிரதமரின் தடையை மீறி, பல பத்திரிகைகளில், பாராட்டு விளம்பரம் கொடுத்த, போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஜபார் அப்பாஸ் லுக்கை அப்பதவியிலிருந்து நீக்கும் படி, நவாஸ் ஷெரீப், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதே போல விளம்பரம் செய்த, மற்ற அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்

பவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இது போன்ற தேவையில்லாத செலவுகள் செய்வதை, தவிர்க்க வேண்டும். மீறி விளம்பரம் செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாகிஸ்தானிய காவல்துறை, பெற்றோலியத் துறை, நிதித்துறை உள்ளிட்டவை, சாலை ஓரங்களில், நவாஸ் ஷெரீப்பை வாழ்த்தி ஏராளமான பேனர்கள் வைத்துள்ளன. இவற்றை அகற்றும் படி உத்தரவிடப்பட்டது. பிரதமரின் தடையை மீறி, பல பத்திரிகைகளில், பாராட்டு விளம்பரம் கொடுத்த, போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஜபார் அப்பாஸ் லுக்கை அப்பதவியிலிருந்து நீக்கும் படி, நவாஸ் ஷெரீப், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதே போல விளம்பரம் செய்த, மற்ற அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்



டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பிரதமர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

உலகில் வயது கூடிய சீனப் பெண் காலமானார்

உலகின் மிக அதிக வயதான பெண்ணாக கருதப்படும், சீனாவை சேர்ந்த, லாயோ மெய்சன், 127, காலமானார். உலகின் மிக வயதான நபராக, ஜப்பானை சேர்ந்த ஜீரோமோன் கிமுரா, 116 அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும், சீனாவைச் சேர்ந்த, லாயோ மெய்சனுக்குத் தான் இந்தப் பெருமை கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில்,



இவர் பிறந்த, குவாங்சி மாகாணத்தில் உள்ள, லாங்ஹாங் பிறப்பு இறப்பு பதிவேட்டில், லாயோ மெய்சன், 1885இல் பிறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவர் பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே, சீன அரசின் சார்பில், பிறப்பு இறப்பு பதிவேட்டை முறையாக பதிவு செய்யும் பணி தொடங்கியது. இதனால், இவரது பிறப்பு ஆண்டு, 1885 என்று சீன அரசு கூறினாலும், உலக அளவில், அது ஒப்புக் கொள்ளப்படவில்லை.

எனவே, இவரை விட, 11 ஆண்டுகள் இளையவரான, ஜப்பானை சேர்ந்த, ஜீரோமோன், உலகின் அதிக வயதுடையவராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, 127-வயதுதான், லாயோ மெய்சன், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு, ஐந்து பிள்ளைகளும் ஏராளமான பேரன் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

அஸ்தமிக் கும் நிலையில் இருந்த கலாசாலை இன்று புத்துயிர் பெற்று நிமிர்ந்துள்ளது அமைச்சர் டக்ளஸ்க்கே இந்தப் பெருமை சேரும்



கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்கு புத்துயிர் அளித்து அதனை சிறப்பாக இயங்கவைப்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு காத்திரமானது என கலாசாலை முதல்வர் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய மாணவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் முன்னணி கல்வி நிலையமாகியிருந்த இக்கலாசாலை மூடப்பட வேண்டியதொரு இக்கட்டான நிலையிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரு முயற்சியின் காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதுடன், கலாசாலையை இயங்க வைக்கும் பொருட்டு புத்துயிரளித்து இந்நாளவரை சிறப்பாக இயங்க வைப்பதில் அமைச்சரின் பங்கு இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கில்...

ஜி.ஏ.சந்திரசிபி மற்றும் வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

சுகாதாரத் திணைக்களம், விவசாயத்திணைக்களம், மற்றும் கல்வித் திணைக்களம் ஆகிய திணைக்களங்களுக்கே இந்த சிறுநாயுறுகள் நியமிக்கப்பட விருக்கின்றனர்.

அதிகாரங்களை...

அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல இதனை அறிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் இல்லாமல் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு தேர்தலை...

வெளியாகியுள்ளது. அது வடமாகாண சபைத் தேர்தல் செப்டெம்பரில் இடம்பெறும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பாகும். இதனையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு இது 2013 மார்ச் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் பிரேரணையை நிறைவேற்றுவதாகும். இந்தப் பிரேரணையை செயற்படுத்தும் போது மனித உரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 21 ஆவது சரத்தின்படி செயற்பட வேண்டும். அதில் (சரத்தில்) இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உலகளாவிய மற்றும் சம வாக்குரிமை அடிப்படையில் உண்மையான தேர்தலாகவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அல்லது அதற்கு சமமான இலவச வாக்களிப்பு நடைமுறைகள் மூலம் அமையவேண்டும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் 25 ஆவது சரத்துப்படி இந்த அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய மற்றும் சம வாக்குரிமை மூலம் வாக்களிக்க உரிமை இருக்க வேண்டும், இது உண்மையான தேர்தலாக இருக்கவேண்டும். இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது உத்தரவாதம், வாக்காளர்களின் விருப்பத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்க வேண்டும்.

தேர்தலின் போது அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் பல பற்றி நாடாளுமன்றில் நாம் முறையிட்டுள்ளோம். வடக்கில் இராணுவம் மற்றும் பிரதான கட்சி அரசியல்வாதிகளிடையே ஏற

இதனிடையே முதல் வரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக கலாசாலையில் காணப்படும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும், ஏனைய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதில் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின (உதயன்) உரையாற்றும் போது யாழ். மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களை உதவி ஆசிரியர்களாக உள்வாங்குவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரும்பாடுபட்டு உழைத்து அதனூடாக வெற்றியையும் கண்டார்.

அதமட்டுமல்லாமல் இக்கலாசாலையை இற்றைவரை சிறப்பாக இயங்க வைப்பதிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என்றும் நாம் எவ்விதமான பாரபட்சமின்றி மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு செய்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் எதிர்காலத்திலும் எமது பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு உரையாற்றும் போது, யாழ். மாவட்டத்தில் மட்டுமல்லாது வடமாகாணம் முழுவதும் கல்வித்துறை மென்மேலும் மேம்படுத்தப்படுவதற்கு துறைசார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அத்துடன், கலாசாலை முதல் வரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்ட அமைச்சர், வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு அமைச்சரவைப் பத்திரம் மூலம் நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது போன்று ஆசிரிய உதவியாளர்களாக இருப்பவர்களை நிரந்தர சேவைக்குள் உள்வாங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் மூலம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஆசிரிய உதவியாளர்களாக கடமையாற்றும் 415 பேருக்கு மாதாந்தம் மத்திய கல்வியமைச்சின் ஊடாக தலா 6000 ரூபா வீதம் உதவுதொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), கலாசாலை பிரதி முதல்வர் கருணைலிங்கம், ஆகியோர் உடனிருந்தனர்.

எல்லைதாண்டும்...

அட்மிரல் சிலர ஜயக்கொடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தலைமன்னாருக்கு வருகை தந்திருக்கின்ற நிலையிலேயே அவர் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

கடல் எல்லையை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய கடற்பொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு மன்னாரிலேயே தடுத்துவைக்கப்படுவதனால் அவர் மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படுநீ மோதல் இதனை உறுதி செய்கிறது. இதனால் வடக்கில் சுதந்திரமான, நீதியான தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது. வடக்குத் தேர்தலின் போது ஐ.நா. மனித உரிமை சர்வதேச பிரகடனத்தை செயற்படுத்துமாறு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறோம்.

வடக்கு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பின்வரும் விடயங்களை செயற்படுத்தவும், 01. 18 ஆம் திருத்தத்தை இரத்து செய்து 17 ஆவது திருத்தத்தை செயற்படுத்தல்.

02. 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் திருத்தத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்க ஆணைக்குழு பரிந்துரைப்படி பொலிஸ் சேவை மற்றும் அனைத்து பொலிஸாரும் சுதந்திரமாக செயற்பட உயர் தொழில் தரத்தை நிலைநாட்ட ஆணைக்குழு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழுவை வலுப்படுத்தப்பட வேண்டும்.

03. உடன் அமுலுக்கு வரும் வகையில் வடக்கில் ஆளுநர் அகற்றப்பட்டு ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளும் ஏற்கும் சிவில் நபர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

04. வேட்பு மனு தினம் தொடக்கம் முடிவு அறிவிக்கப்பட்டு ஒருவார காலத்திற்கு அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் கண்காணிக்க பொதுநலவாய சபை கண்காணிப்புக் குழுவை அமைத்தல்.

இவை குறித்து கலந்துரையாட எனது தலைமையில் விசேட குழுவிற்கு வாய்ப்பளித்தால் சிறந்தது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மாணவர் அனுமதியில் பாரபட்சம் கிளிநொச்சி மாணவனுக்கு அந்தி

(கிளிநொச்சி)

கிளிநொச்சி இந்துக்கல்லூரி நிர்வாகம் க.பொ.த. உயர்தர வகுப்பிற்கு மாணவன் ஒருவரை அனுமதிக்காமல் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன் கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கான இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை கிளிநொச்சி நகரில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையின்போதே கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வியியல் அனுமதி கிடைக்காது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை அதே பாடசாலையில் தரம் 7 இல் கல்வியியலும் மாணவி ஒருவர் ஆசிரியர் ஒரு வரினால் தாக்குதலுக்குள்ளாகியமை சம்பந்தமாகவும் ஏற்க

னவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரிக்கவிருந்த நிலையில் ஒரே பாடசாலையில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்தி விசாரிக்கும் எனவும் அதன் யாழ். அதிகாரி தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவையில் பங்குபற்றிய அதன் யாழ். காரியாலய அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு அங்கு சென்றிருந்தபோது அந்தப் பாடசாலை அதிபர் அன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்திருக்காததை அடுத்து திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இருசம்பவங்கள் குறித்து பிறிதொரு தினத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். (பா)

ஜனாதிபதி...

அவர்களினால் கையளிக்கவுள்ள நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வரும் சுபவேளையில் நடைபெறவுள்ளது.

2010 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஏ-9 நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டு அதன் அகலிப்பானது போதாமலிருப்பதாகவும் ஒரே தடவையில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடியதாக அமைக்கப்படல் வேண்டுமெனவும் பணிப்புரை வழங்கியிருந்தமைக்கமைவாக கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து இரணைமடுச் சந்தி வரையிலான பாதை இவ்வாறு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலயத்தினையும் அன்றைய தினம் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இதற்காக கிளிநொச்சி நகரம் முழுவதும் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் விழாக்கோலம் பூண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். வடமாகாணத்தினுடைய ஐந்து மாவுட்டங்க ளிலுமிருந்து பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் கிளிநொச்சி அம்பாள்குளம் மகாவித்தியாலய மாணவர்களினது வரவேற்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வினை வடமாகாண ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோருடைய நெறிப்படுத்தலில் வீதி அபிவிருத்தி திணைக்களம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

புதுடில்லியுடன்...

பேசவேண்டியுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடில்லிக்கு பயணமாகவுள்ள போதிலும், பயண நாள் மற்றும் திரும்பும் நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அரசின் முயற்சி குறித்து மட்டுமன்றி நாம் இந்திய அரசுக்குச் சொல்லவேண்டிய பல விடயங்கள் உள்ளன.

வடக்கு, கிழக்கில் என்ன நடக்கிறது, நாட்டின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கிறது என்றும் கூட எடுத்துக்கூற வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஆகியோரையும் சந்திக்கும்.

இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு அப்பாலும் செல்லப் போவதாக இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.

1987 இல் இலங்கையுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டிய தாரமீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் முற்றுப்புள்ளியே அபிவிருத்தியின் ஆரம்பம்



இன்று ஏற்பட்டிருக்கின்ற அனைத்துவகையான முன்னேற்றங்களுக்கும் முதற் காரணம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டத னூடாக ஏற்படுத்தப்பட்ட இயல்பு சூழலே. அதற்கடுத்ததாகவே துறைசார்ந்த முன்னேற்றங்களுக்காக செலுத்தப்பட்ட சமகால உழைப்பின் பெறுமானங்கள் உள்ளடங்குகின்றன என ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று பளை நோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்டம் இன்று கல்வித்தரத்தில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.

இதற்காக மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து பாடசாலைகளும் பாடசாலைச் சமு கங்களும் கடுமையாக உழைத்திருக்கின்றன. அத னடிப்படையில் பளை நோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் வரலாறு மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் மாவட்ட மட்டத்தில் முதல் தரப் பெறுபெறுகளைப் பெற்று மாவட்டத் தின்

கல்வித்தர மேம்பாட்டுக்கான தனது பங்கை யும் செலுத்தியுள்ளது. நாடு பாரிய யுத்த நெருக் கடியிலிருந்து மீண்ட மிகக்குறுகிய காலத்திற்குள் எமது கல்வித்துறை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேற ஆரம்பித்திருக்கின்றது. ஏனெனில் இன்றுதான் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டக்கூடிய சூழல் உருவாக் கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் பிள்ளைகளை பாதுகாப் பதிலேயே பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவியது. ஆனால் இன்று நிலைமைகள் மாற்றம் பெற்றுள்ளன. அந்த சந்தர் ப்பத்தை எமது சமூகத்தினர் சரியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை தொடரும் உங்கள் பயணத்தின் வெற்றிக்கு நாமும் உங்களோடு இணைந்து நின்று உழைக்கத்தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஜீவரத்தினத்தின் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், பச்சிலப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன், பச்சிலைப்பள்ளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆனந்தசிவம், சமூக சேவையாளர் தர்மலிங்கம், பச்சிலப்பள்ளி அபிவிருத்திப் பேர வையின் தலைவர் பாலச்சந்திரன் ஆகியோரும் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபி விருத்திச் சங்கத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை

(கிளிநொச்சி) தொண்டர் ஆசிரியர்களின் தகைமைகளைப் பரிசீலனை செய்வதற்கும், நியமனம் வழங் கும் பாடசாலைகளை உறுதிப் படுத்துவதற்குமான நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

வவுனியா வடக்கு, கிளிநொ ச்சி, துணுக்காய், முல்லைத்தீவு, மடு ஆகிய வலயங்களிலும், வடமராட்சி வலயத்திலுள்ள மருதங்கேணிக் கோட்டத்திலும், தொண்டர் ஆசிரியர்களாக கட மையாற்றிய 539 பேருக்கு நிரந் தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவர்களுக்கான தகைமைக ணைப் பரிசீலிப்பதற்கும் நியம னம் வழங்கும் பாடசாலை களை உறுதிப்படுத்துவதற்கு மாண நேர்முகப்பரீட்சை எதிர் வரும் 17 ஆம் திகதி திங்கட் கிழமை கிளிநொச்சி வலயத்தி னைச் சேர்ந்த தொண்டர் ஆசிரி யர்களுக்கு வலயக் கல்வி அலுவலகம், கிளிநொச்சியிலும், 18 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முல்லைத்தீவு, துணுக் காய், மடு, வவுனியா வடக்கு

ஆகிய வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு மாங்குளத்தில் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகம், துணுக்காயிலும், 19 ஆம் திகதி புதன்கிழமை வடமராட்சி வல யத்திலுள்ள மருதங்கேணிக் கோட்டத்தினைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு கோட்டக் கல்வி அலுவலகம் மருதங்கேணியிலும் காலை 8.30 தொடக்கம் பி.ப. 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் உரிய தொண்டர் ஆசிரியர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நேர்முகத் தேர்விற்கு சமூகமளிப்பவர்கள் பிறப்பு அத் தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை, கல்வித்தகை மைச் சான்றிதழ்கள் என்பவற் றின் மூலப்பிரதிகள், உறுதிப்ப டுத்தப்பட்ட போட்டோ பிரதிகள் என்பவற்றுடன் உரிய நேரத்தில் பங்குபற்றுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அறியத்தந்துள்ளார்.

தனியார் கல்வி நிலைய மாணவர்கள் மீது தாக்குதல்

மந்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இளைஞர் குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந் துள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மந்துவில் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்தினை நடத்தி வருபவருடன் தனிப்பட்ட முற ண்பாடு கொண்ட பெண்கள் சிலர், அக்கல்வி நிலையத்திற்கு கல்வி கற்கச் செல்லும் மாண வர்களுக்கு இளைஞர் குழு

ஒன்றின் மூலம் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத னால் அம் மாணவர்கள் படுகா யங்களுக்கு உள்ளாகிய நிலை யில் வைத்திபுசாஸாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர். தமது தனிப்பட்ட பிரச்சினை களுக்கு கல்வி பயிலும் மாண வர்களை பலிக்கடாவாக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள் தண் டிக்கப்பட வேண்டியவை எனப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விசனம் தெரவித் துள்ளனர்.

சிறுவர் உரிமை பாதுகாப்பு இப்போது நல்ல பெறுபெறு

(ஜெனிவா) சிறுவர் உரிமை பேணும் விடயங்களில் இலங்கை அரசு இப்போது நல்ல பெறுபெறு களை வெளிக்காட்டியுள்ளது. இதனால் சிறுவர் உரிமைகளை மிக மோசமாக மீறிச் செயற் படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையின் பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் செயலா னரின் அறிக்கை நேற்று முன் தினம் நியூயோர்க்கில் வெளி

சரிந்தது தற்காலிக கொட்டகை மாணவர்கள் இருவர் காயம்


வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட நொச்சி மொட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையின் தற்காலிக கொட்டகை நேற்று சரிந்ததில் இரு மாணவர்கள் காயமடைந் துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், பாடசாலை நேரம் கடும் காற்றினாலே இக்கொட்டில் வீழ்ந்துள்ளது. இக்கொட்டில் தற் காலிக தேவையின் பொருட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அதிகமானவர்கள்

மக்கள் வாங்கியின் புலமைப்பரிசில் திட்டம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபெறு களைப் பெறும் மாணவச் செல் வங்களுக்கு மக்கள் வங்கியின் 'சிக உதான' விடமிருந்து பெறு மதியான புலமைப்பரிசில் வழங் கப்படவுள்ளது.

தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்க ணைப் பெறும் சிறார்களுக்கு முறையே ரூபா ஒரு இலட்சம், ரூபா 75 ஆயிரம் மற்றும் ரூபா 50- ஆயிரம் பெறுமதியான



வனவள அமைச்சரை விரட்டியது யானைக் கூட்டம்

வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாலையே யானைகள் இரண்டு சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு தூர த்திச் சென்றுள்ளது. கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்தச் சம பவம் அண்மையில் இடம்பெற் றுள்ளது. அச்சமயத்தில் அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத் தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின் இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக்கொண்டுவந்தார். குறித்த பிரதேசத்தில்

25இற்கும் 30 இற்கும் இடைப் பட்ட யானைகள் இருக்கின்றன. அவ்விடத்திற்கு வரும் மிரு கங்களுக்கு உணவுகளை வழங்கவேண்டாமென வனரா சிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் சாப் பாடு கொடுப்பதனால் யானை கள் வீதிகளுக்கு பிரவேசிப்ப தாகவும் இது மிருகங்களின் வாழ்க்கையை சீர்குலைப் பதற் கான சந்தர்ப்பமாக அமைந்துள் ளது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அரசுக்கு ஐ.நா. பாராட்டு

விடப்பட்டது இதன்போது 2012 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமை மற் றும் மோதல்கள் தொடர்பான நடவடிக்கை திட்டத்தை அரசு உரியமுறையில் செயற்படுத்தியதன் காரணமாக இந்த வருட அறிக்கையில் இருந்து இலங்கையின் பெயரை நீக்கி யுள்ளதாக ஐக்கிய நாடுகள்

பொதுச் செயலாளரின் பிரதி நிதி தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறுவர் மோதல் தொடர்பான வருடா ந்த அறிக்கையில் இந்த வருடம் மத்திய ஆபிரிக்காவின் 11 நாடு கள் உட்பட்ட 14 நாடுகளின் 55 ஆயுதக்குழுக்கள் பட்டியலிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னும் தணியாத எதிர்ப்பலை

இக் கொட்டகைக்கு வெளியி யல் நின்றமையினால் இரு மாணவர்களை தவிர வேறு எவருக்கும் காயம் ஏற்பட வில்லை என தெரிவித்தார். இதேவேளை, கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் பாடசா லைக்கு புதிய கட்டடம் அமை க்கப்பட்டுள்ள போதிலும் அதனை திறந்து வைப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்படாமையினால் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டகையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்பாட்டப் பேரணி இன்று மாலை கண்டி நகரில் இடம் பெற்றது. ஐக்கிய தேசியக் கட் சியின் தலைவர் ரணில் விக் கிரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளு ன்ற உறுப்பினர்களான கருஜய சூரிய, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பலர் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கண்டி எட்மன் சில் வா மைதானத்திலிருந்து இவ் ஊர்வலம் ஆரம்பமானது.

மக்கள் வாங்கியின் புலமைப்பரிசில் திட்டம்

புலமைப்பரிசில். சகல மாவட்டங்களிலும் முதல் முன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே 25 ஆயிரம் ரூபா, 20 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் கள். 2013 ஆகஸ்ட் 25 ஆம் திக திக்கு முன்னர் 5 ஆயிரம் அல் லது அதற்கு மேற்பட்ட கணக்கு ம்தியைப் பராமரித்து வரும் மக்கள் வங்கி சிக உதான

கணக்கினை உடைய புலமைப் பரிசில் பரீட்சையில் சகல மாவட்டங்களிலும் அடிப்படையில் சிறப்புத்தேர்வுறும் 1000 மாணவர்களுக்கும் இப்புலமைப் பரிசில் கிட்டும். மேலதிக விபரங்களையும், நிபந்தனைகளையும் அருகிலு ள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் வங்கியின் யாழ். பிராந்திய தலைமைக் காரியால யம் அறிவித்துள்ளது. (54)